


ஆக்கவல்லா ராக்கவல்லார்



தீருமறை அறிஞர்

Rev. Dr. A. கிறிஸ்டோபர் M.A., D.D.,

ஆக்கில்லா பிரிஸ்கில்லான்

ஆசிரியர்
திருமறை அறிஞர்
மேய்ப்பர். A.கிறிஸ்டோபர்

வெளியிடுபவர்
விண்ணக அப்பம்
நேரு வீதி, குரம்பட்டி,
ஏரோடு - 9. தென் இந்தியா.

RE-EDITION - APRIL - 2011
TOTAL COPIES - 2000
COPY RIGHT - TO AUTHOR
PRICE - Rs.40.00 (IN INDIA)
BOOK NUMBER - T16

FOR DETAILS CONTACT
WINNAGA APPAM
NO.4/2, NEHRU STREET, SOORAMPATTI,
ERODE – 638 009. S.INDIA
PHONE/Fax : (0424) 2277286
e-mail : erodeipa@yahoo.com
website:www.erodeipa.org
Bank A/c : ALEX DHINAKARAN.C
Bank of India (Erode Branch)
A/c No : 820210100005638

அணிந்துரை

திருமறைப் பெரியார்
Rev.Dr. யோவு ஞானப்பிரகாசம்

தலைவர் & ஸ்தாபகர்
இந்தியன் பெந்தெகாஸ்டே அஸம்பிள்ஸ்
கோவை 18, தென் இந்தியா.

அன் புக் குரிய பாஸ்டர்.ஆ. கிறிஸ்டோபர் அவர் களின் இலக்கிய சேவைக்காகக் கர்த்தரைத் துநிக் கிறேன். கடைசி காலத் திற்கும் சபையின் தேவைக்கும் ஏற்ப மிகச் சிற்பான புத்தகங்களை இவர் வெளியிடுவது பாராட்டுக்குரியது.

இவரது சமீபத்திய வெளியீடுகளாகிய நூணின் குமாரனாகிய யோசவா, விசவாச வீரனாகிய யெப்தா, எக்ஸ்சியா போன்ற புத்தகங்கள், ஒவ்வொரு ஊழியரும் விசவாசிகளும் அவசியம் வாங்கி வாசிக் கவேண்டியவைகள். சத்தியங்களை மிகத் தெளிவாக, மறுப்புச் சொல்ல முடியாத விதத்தில் வசன ஆதாரங்களோடும் தனது சொந்த நடைமுறை அனுபவங்களோடும் இவர் எழுதியிருக்கிறார்.

இவரது இலக்கிய சேவையை பாராட்டி IICM நிறுவனம் 97-ஆம் ஆண்டு இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கொரவப்படுத்தியதைக் குறித்து மகிழ்ச்சி யடைகிறேன். இவர் இந்தப் பட்டத்திற்குத் தகுதியானவரும் பொருத்தமானவரும் என்பதற்கு இவரது படைப்புகளே சாட்சி.

எங்கள் ஸ்தாபனத்தின் பெரியார் மாவட்ட மத்தியப் போதகராகிய இவர் இன்னும் அதிகப் புத்தகங்களை கிறிஸ்தவ உலகத் திற்கு அளிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஜூபிக்கிறேன்.

என் நூரை

என் இனிய தமிழ்க் கிறிஸ்தவ வாசகர்களே! அன்பர் இயேசுவின் இன்ப நாமத்தில் வாழ்த்துக்கள். உங்களோடு நேரடியாய்ப் பேசி பகிர்ந்து கொள்ள ஆசை ஆயிரம். ஆயிரம் மைல் களுக்கு அப்பால் உள் எனது வாசகர் களை சந்தித்துப் பேசுவது நிராசை என்பது எனக்குத் தெரியும்.

உங்கள் முகத்தை நான் காணாமலிருந்தாலும் என் அகத்தே பொங்கி வரும் கருத்தை இந்த எழுத்துப் பெட்டகத்தின் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். கருத்துக்களால் உங்கள் அகம் புத்தகமாய் மாற வாழ்த்துகிறேன்.

பழைய ஏற்பாட்டின் சுத்தர்களின் பெயரைப் பட்டியலிட்டு மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் என்று வேதம் கூறுகிறது. (எபிரேயர் 12 : 10) நானோ புதிய ஏற்பாட்டில் தீபம் போன்ற சாட்சியான ஆக்கில்லா பிரிஸ்கில்லாளை இந்நூலில் உங்களுக்குக் கோடிட்டுக் காட்டி இருக்கிறேன்.

இவர்களைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் கேள்விப்படாத பல கருத்துக்களை இப்புத்தகத்தில் ஆங்காங்கே எழுதியுள்ளேன். உங்கள் தனிப்பட்ட - குடும்ப - ஆவிக்குரிய - ஊழிய வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் கருத்துக்கள் இதில் உண்டு.

பணிவாய் கற்க, துணிவாய் நிற்க,
துங்கவன் இயேசு துணை செய்வாராக,
அன்போடும் ஜூபத்தோடும்
அவர் சேவையில்
அ.கிறிஸ்டோபர்.

ஆமென்.

படைக்கிறேன்

அந்தகார இருளினின்று

ஆச்சரிய ஒளிக்கு அழைத்து

இன்ப ஆவி தந்த

ஈசனோ கோடி ஸ்தோத்ரம்

உளை சேற்றினின் நெடுத்து

ஊற்றுண்ட வைதலத்தைப் பொழிந்து

எழுத்து ஊழியத்தில் நிலைக்க

ஏற்றம் தந்தாய் ஸ்தோத்ரம்

ஐங்காயங்களால் அுணைத்து

ஒப்பில்லா கிருபைகள் அளித்து

ஒமைகாவே கோடி ஸ்தோத்ரம்

ஒளஷதமாய் ஆக்கிடவே - நின்பாதம்

இஃதினைப் படைக்கிறேன் - ஏற்றிடுவீர்


இறை இலக்கியப் பணியில்

பாஸ்டர். டாக்டர். ஆ. கிறிஸ்டோபர்.

பொருளாடக் கம்

அதிகாரம்

1. ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் ஓர் அறிமுகம்
2. துண்பத்தில் துவளாத குடும்பம்
3. இசைந்த உள்ளங்கள் - இணைந்த கரங்கள்
4. கழுகுக்கு ஒப்பான ஆக்கில்லா
5. திருவசனத்தில் தேறினவர்கள்
6. உபசரிப்பில் உண்மையுள்ள குடும்பம்
7. கர்த்தருக்காய் வாழ்ந்த கணிவான குடும்பம்



ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள் - ஓர் அறிமுகம்

என் இனிய வாசகர் களுக்கு இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். எனது பதினெந்தாவது புத்தகம் உங்கள் கைகளில் தவழ்வது தான் எத்தனை மகிழ்ச்சி தெரியுமா!

லவ்வொரு புத்தகத்தையும் எழுதி முடிக்கு அச்சுக்கு அனுப்பிவிட்டு, போதும், அடுத்த புத்தகத்திற்கு சற்று இடைவெளி தருவோம் என்று சிந்திக்கும் போதெல்லாம் கார்த்தரே தலைப்புகளைக் கொடுத்து என்னை எழுத வைக்கிறார்.

எனது இலக்கியப் பணியில் மிகுந்த அக்கறை கொண்ட தேவ மனிதர் ஒருவர் எனக்கு ஒரு கடிதத்தை பல மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தார். நீங்கள் ஆக்கில்லா பிரிஸ்கில்லாளைக் குறித்து ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இவர்களைப் பற்றி ஒரு புத்தகம் வடிக்கின்ற அளவுக்கு என்னிடத்தில் செய்தி ஏதுமில்லை - பெரிய தினைப்புதான் இருந்தது. இந்த இருவரைக் குறித்து சில தகவல்களையாவது பெற்றுக் கொள்வோம் என்ற எண்ணத்தில் நூலகத்திலுள்ள பத்துக்கு மேற்பட்ட விளக்க உரைகள், வேத பாடங்கள் அடங்கிய வேத புத்தகங்கள் இவைகளையெல்லாம் ஆராய்ந்து ஒப்பிட்டுப் பார்த்தேன். உருப்படியாக ஒன்றும் கிட்டவில்லை.

அடுத்த கட்டத்திற்கு இறங்கினேன். ஊழியர்கள் உட்பட கொஞ்சம் பேரை சந்தித்து ஆக்கில்லா பிரிஸ்கில்லாளைக் குறித்து உங்களுக்கு என்னென்ன தெரியும் என்று அவர்களைக் கேட்டேன். பரிதாபம், ஒன்றும் கிட்டவில்லை.

எனக்கே உரித்தான் நடைகச்சுவையுடன் சிலரைக் கேள்வி கேட்டேன். பதிலைப் பார்த்தால் பயந்தே போவீர்கள். ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் இவர்களில் யார் அம்மா? யார் மகள்? என்று கேட்டேன். பலர் தெரியாது என்று சொல்லிவிட்டனர். சிலர் ஆக்கில்லா தாய், பிரிஸ்கில்லாள் மகள் என்று மருளாமல் சொல்லிவிட்டார்கள்.

அடுத்து சிலரை ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் இவர்களில் யார் கணவர்? யார் மனைவி? என்று கேட்டபோது ஆக்கில்லா மனைவி பிரிஸ்கில்லாள் கணவன் என்றார்கள். இந்த பதிலை சொன்ன சிலரில் பத்து ஆண் டுகட்கு மேலாய் ஊழியம் செய்யும் போதகரும் ஒருவர்.

எனது மனம் மிகுந்த வேதனையடைந்தது. ஆக்கில்லா பிரிஸ்கில்லாளைக் குறித்து புத்தகம் எழுத வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று உணர்ந்தேன். இவர்களைக் குறித்து மற்றவர்கள் ஆராய்ந்து சொன்னவைகளை எழுதுவதைவிட இவர்களின் ஊழியத்தை நன்கு அறிந்த ஒருவரைக் கண்டு கேட்டு எழுதுவது தான் சிறப்பு என்பதை உணர்ந்து இவர்கள் ஊழியத்தை அறிந்தவரும் எனக்கு மிகவும் நெருங்கின வருமாகிய பரிசுத்த ஆவியானவரை அணுகினேன். அவர் எனக்கு வேத புஸ்தகத்தில் இவர்களைக் குறித்து சொல்லப்பட்ட இடங்களை சுட்டிக் காட்டி அவைகளின் மேல் தியானம் செய்ய உதவி செய்தார்.

ஆக்கில்லா யார்? பிரிஸ்கில்லாள் யார்? என்பதை ஆவியானவர் நல்ல அறிமுகத் தோடு சபைக் கு அவர்களைக் காண்பிக்கிறார். அப்போஸ்தலர் 18ஆம் அதிகாரம் 2ஆம் மற்றும் 3ஆம் வசனங்களை வாசித்துப் பாருங்கள்.

யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே இத்தாலியா விலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்து தேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு அவர்களிடத்தில் போனான். அவர்கள் கூடாரம் பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்.

எத்தனை தெளிவான அறிமுகம் பார்த்தீர்களா! பெயர், சொந்த ஊர், இடம் பெயர்ந்து வரக் காரணம்,

ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் - ஓர் அறிமுகம் அவர்கள் தொழில் இத்தனையும் ஒரே வசனத்தில் தேவன் மிக விவரமாக சொல்லியிருக்கிறார்.

இப்பொழுது உங்களுக்கு எந்தவித சந்தேகமும் இருக்காது என்று நம்புகிறேன். ஆக்கில்லா என்பவருக்கு பிரிஸ்கில்லாள் மனைவி என்பதில் உங்களுக்கு ஜயப்பாடு வரக்கூடாது.

புதிய ஏற்பாட்டு சபையில் ஏராளமான விசுவாசிகள் இருந்தார்கள். அவர்களின் பெயர்கள் - கிரியைகள் மிகத் தெளிவாக பல வசனங்களாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் கணவன் மனைவி ஆகிய இருவரின் பெயரும் சேர்த்தே சொல்லப்பட்ட குடும்பங்கள் எனக்குத் தெரிந்த மட்டில் இரண்டு குடும்பங்கள் மாத்திரமே.

முதலாவது குடும்பம் அப்போஸ்தலர் நடபடிகள் ஐந்தாம் அதிகாரம் முதல் வசனத்தில் குறிக்கப்பட்டுள்ள அனனியா -சப்பீராள் தம்பதியர். இவர்களைக் குறித்து உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியுமே!

அற்புதமான ஆரம்பம்!

அபாயமான அஸ்தமனம்

இதுதான் அனனியா - சப்பீராள் தம்பதியரின் வாழ்க்கையைக் குறித்த சுருக்கம். அடுத்த குடும்பம் அப்போஸ்தலர் நடபடிகள் 18 : 2-ல் சொல்லப்பட்ட ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் தம்பதியர்.

அற்பமான ஆரம்பம்!

அபாரமான சாதனை!

இதுதான் ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் தம்பதியரின் வாழ்க்கையைக் குறித்த தரிசனம். முதல் தம்பதியர் ஆதி சபையில் பொய் சொல்லி அஸ்தமனமானவர்கள். அவர்கள் நமக்கு - அபாய எச்சரிப்புகள். அடுத்த தம்பதியினர் ஆதி சபையில் மெய் சொல்லி ஆசீர்வாதமானவர்கள் அவர்கள் நமக்கு - ஆசீர்வாத அடையாளங்கள்.

இவர்களைக் குறித்து பிரசங்கிக்காத ஊழியர்கள் நிச்சயமாக ஒருவரும் இருக்க முடியாது. ஆதி சபையின் ஊழியத்தில் இணைக்கப்பட்ட இவர்களைக் குறித்து உச்சரிக்காமல் ஒரு ஊழியர் தமது பிரசங்க ஊழியத்தை நிறைவு செய்ய முடியாது.

ஆனால் அவர்கள் ஊழியத்திற்கு மிகுந்த உதவியாய் இருந்தார்கள் என்று ஒரே வரியில் ஆக்கில்லா பிரிஸ்கில்லாளின் வரலாற்றை நமது பிரசங்கிமார்கள் சொல்லி விடுவது தான் வேதனை எனவே இந்த நூலில் ஆதி சபையிலிருந்த,

அற்புதமான

ஆசீர்வதமான

இசைவுள்ள சிந்தையுடைய

ஈகை குணம் படைத்த

உண்மை அன்பு கொண்ட

ஊழிய ஆவி நிறைந்த

எதற்கும் அஞ்சாத

ஏற்றமிகு தரிசனம் பெற்ற

ஐயற போதித்த

ஒன்றுபட்ட கருத்துடைய

இயாமல் சேவை செய்த

ஒளாழத்துமான நல் குடும்பமான


ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் குடும்பத்தைக் குறித்து கர்த்தரிடத்திலிருந்து நான் கற்றுக் கொண்டவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



துண்பத்தில் துவளாத குடும்பம்

இத்தாலியில் உள்ள ரோமாபுரியை விட்டு கொரிந்து தேசத்திற்கு வந்த ஆக்கில்லாவின் பூர்வீக சொந்த தேசம் பொந்து தேசம், இதற்கு கடல் என்று அர்த்தம். உங்கள் கைகளிலிருக்கும் இப்புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் உள்ள பயல் பிரயாணம் பண்ணின தேசங்களைக் காட்டும் வரைபடத்தைக் கவனித்துப் பாருங்கள். மிகப் பெரிய ஆச்சரியம் உங்களுக்கு இருக்கும்.

சின்ன ஆசியாவிலுள்ள பொந்து தேசத்திற்கும் இத்தாலியில் உள்ள ரோமாபுரிக்கும் இடையே மிக நீண்ட தூரம் இருப்பதை உங்களால் காண முடியும். அதைப் போலவே இத்தாலியிலுள்ள ரோமாபுரிக்கும் அகாயா நாட்டிலுள்ள கொரிந்துவுக்கும் இடையே கணிசமான தூரம் இருக்கிறது. இந்த ஆக்கில்லா ஏதோ ஒரு காரணத்திற்காக பொந்து தேசத்தை விட்டு இத்தாலிக்கு வந்தான். அங்கிருந்த அவன் கி.பி.49/50



ஆண்டுக்கணக்கில் கிலவுதியுராயன் யூதர்களை ரோமாபுரியை விட்டு வெளியேறச் சொன்ன போது தனது மனைவியுடன் அகாயா நாட்டில் குடி புகுந்தான்.

ஏதோ சரித்திர புத்தகம் படிக் கிறது போல் இருக்கிறதா, இத்துடன் நிறுத்தி விடுகிறேன். ஆனால் அவனது கடந்த கால வாழ்க்கையை சிந்தித்துப் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சொந்த நாட்டை விட்டு வெளியேறிய அவன் தற்போது வந்த நாட்டிலும் வாழ முடியாத சூழ்நிலை. வெந்த புண்ணிலே வேல் பாய்ந்தது போல என்பார்களே அந்த நிலையில் தான் ஆக்கில்லா, திடீரென ராஜா கட்டளையின்படி தேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை. எத்தனை இடுக்கண்கள்! இது சுமைகள்!!

ஆனால் ஆக்கில்லாவும் அவன் மனைவியும் ஜீவனுள் எதேவனை விசுவாசிப்பவர் கள். விசுவாசிக்கிறவன் பதறான் என்ற வசனத்திற்கு இவர்கள் சரியான இலக்கணங்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் பாம்பு பாம்பு என்று சுத்தம் போட்டுப் பாருங்கள் பலரை நடுங்க வைத்த அது ஓடிப் பொந்துக்குள் நுழைந்து விடும். ஆனால் ஆக்கில்லா தனக்கு பிரச்சனை வந்த போது பொந்துக்கு (சொந்த நாடு) போகவில்லை. மாறாக கொரிந்துவுக்கு வந்தான்.

தேவன் நம்மை நடத்துகிற வழி இருக்கிறதே அது அபாரமானது.

அவர் குருடனை அவன் அறியாத வழிகளில் நடத்துகிறார் என்ற வசனத்தின்படி நாம் திசை எது என்று தெரியாமல் திடைக்க்கும் போது கர்த்தர் நமது கரத்தைப் பிடித்து அற்புதமாய் நடத்துகிறார்.

சற்று யோசித்துப் பாருங்கள். முன்னே நாம் கண்டபடி இருவரும் கூடாரத் தொழில் செய்கிறவர் கள். ரோமாபுரியில் நல்ல நிலையில் வர்த்தகத்தை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் தேசத்தை விட்டு நீங்கள் போக வேண்டும் என்று இராஜாசொன்ன போது அவர்கள் எப்படித் துடித்திருப்பார்கள். இனி எங்கே போவது? பிழைப்புக்கு என்ன செய்வது? என்று எத்தனை ஆயிரம் கேள்விகள் அவர்கள் உள்ளத் தில் மின்னலடித்திருக்கும்.

இருந்தாலும் இவைகள் யாவற்றையும் விட அவர்கள் விசுவாசம் அவர்களுக்கே கேடயமாக இருந்தது எத்தனை சிறப்பு பாருங்கள். விசுவாசிக்கிறவன் பதறான். அவர்கள் அவர்களை நம்பியதை விட அழைத்தவரை அபிஷேகித்தவரை அதிகமாக நம்பினார்கள் என்பது தான் அவர்களின் வாழ்க்கையின் உச்சகட்ட சிறப்பு.

பிரியமானவர்களே! உங்களிடம் தற்போது நான் வருகிறேன். உங்கள் வாழ்க்கையும் இப்படி தானா? பல கிலவுதியுராயன்கள் குறுக்கிடுகிறார்களா? இடத்தைக் காலி பண்ணு இங்கே நிற்காதே என்று மிரட்டுகிறார்களா? சட்டங்கள் எதிராய் வருகிறதா? அடகவலையை விடுங்கள்? தேவ அனுமதியில் ஸாமல் உங்கள் தலையிலுள்ள ஒரு முடி கூட கீழே விழாது மறந்து விடாதீர்கள்.

ஊரை விட்டுத் தூரத்தும் கிலவுதியராயனை விட உங்களை அழைத்த கிறிஸ்து ராஜன் எவ்வளவு பெரியவர் என்பதை யோசித்துப் பாருங்கள். சோலை வணத்தில் சோறு போடுகிறவர் மாத்திரமல்ல. பாலைவனத்திலும் பசியைப் போக்கும் அற்புதமானவர், நமது தேவன். வனாந்தரத்திலே கூட வறுத்த மீன்களை வாரி வழங்கும் வல்லமையுள்ளவர் நமது ஆண்டவர்.

நீங்கள் தானியேல் போல சிறையாகக் கொண்டு செல்லப்பட்டார்களோ அல்லது யோசேப்பைப் போல சில்லறைக்கு விற்கப்பட்டார்களோ எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம் போகுமிடம் எது என்று அறியாது போன அவர்களை பொறாமையாளர்களே போற்றிப் புகழும் இடத்தில் தேவன் அவர்களை வைத்தார் என்பது நீங்கள் கவனிக்க வேண்டிய காரியம்.

இந்த உலகத்தில் உபத்திரவங்கள் நமக்கு உண்டு. உபத்திரவங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம், எனவே நமக்கு வரும் பாடுகளை பாரமாக எண்ணாமல் பாடுகளின் முடிவில் கிடைக்கப் போகும் பரிசை நினைத்து அவைகளை சந்தோஷத்தோடே சந்திக்க வேண்டும்.

ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் இத்தாலியை விட்டு கொரிந்துவுக்கு வந்தார்கள். கெட்டா போய் விட்டார்கள் அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்க்கை நடத்த வேண்டிய நிலைக்கா ஆளானார்கள் இல்லை. இல்லவே இல்லை. அவர்கள் சீராக சிறப்பாக வாழ்ந்தார்கள். எனக்குக் கிடைத்த தகவலின்படி பாஸ்டர் பவுல், பாஸ்டர்

அப்பொல்லோ போன்றவர்கள் மாதக்கணக்கில் அவர்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டிருக்கிறார்கள்.

அவர்கள் மாத்திரமல்ல கொரிந்துவுக்கு வந்த அப்போஸ் தலர்கள் கூட அங்கு வந்து தங்கி சாப்பிட்டார்கள் என்று ஊர்ஜிதமாக்கப்படாத செய்திகள் எனக்குக் கிடைத்துள்ளது.

நான் ஏன் இவைகளை எழுதுகிறேன் என்றால் ஆக்கில்லா குடும்பத்தை அற்புதமாக நடத்திய ஆண்டவர் உங்களையும் நடத்துவார் என்று அழுத்தமாக சொல்லும்படிக்கே!

அனனியா - சப்பீராள் விசுவாச துரோகத்திற்கு சாட்சிகளாக நமக்கு முன்பாக நிற்கிறது போலவே ஆக்கில்லா குடும்பத்தினர் விசுவாச வீரத்திற்கு நம்முன் சாட்சிகளாக நிற்கின்றனர்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர் பாராத வேளையில் சந்தித்த சங்கடத்தால் - சதியால் கதி கலங்கி நிற்கிற்களா கவலையை விடுங்கள். எந்த இடத்திலும் உங்களை வெற்றி சிறக்கப்பண்ணும் கார்த்தரின் கண்கள் உங்கள் மேல் இருக்கிறது.

அவரது அதிசயங்களை நாள் தோறும் தியானியங்கள். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் அவர் மகிமையானவைகளை செய்வார். ஆக்கில்லாவின் தேவன் நமது தேவன் - உங்கள் தேவன்.

தோல் வியைக் கண்டு துவண்டு போவதோ பிரச்சனையைக் கண்டு பின்வாங்கிப் போவதோ

கிறிஸ்தவ வாழ்க்கையல்ல, கிறிஸ்து கற்றுத் தந்த அனுபவமல்ல, மரணமேயானாலும் வா சந்திப்போம் என்று சவால் விடும் அனுபவமே கிறிஸ்தவம்.

அந்த வகையில் வர்த்தக முடக்கம், வெளியேற்றப்படுதல், கிறிஸ்தவ ஜீவியம் ஆகிய கோணங்களில் வந்த பிரச்சனைகளை ஆக்கில்லா தம்பதியர் ஆழமான விசுவாச அனுகுமுறையால் அதமாக்கிப் போட்டார்கள்.

நான் உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஆதி சபைக்குக் கர்த்தர் செய்த அதே அதிசயக் கிரியைகளை நமது தலைமுறை சபைக்கும் கர்த்தர் செய்யப் போகிறார்.

உங்களுக்குள் ஒரு வேட்கை உண்டாக வேண்டுமென்று விரும்புகிறேன். ஆக்கில்லாவின் தேவன் எங்கே? என்று கேட்டு அற்புதத்தை அனுபவியுங்கள்.

எலியா, எலிசா சரித்திரத்தைப் பாருங்கள். எலியா சுழல்காற்றில் ஏறிப் போய்விட்டான். அது வரை எலியாவின் விசுவாசத்திலேயே எலிசா காலத்தை ஒட்டி விட்டான் ஆனால் எலியா போன பின்பு எலிசா திரும்பி வரும் போது தான் யோர்தானைப் பார்க்கிறான்.

ஜேயோ, எவ்வளவு பெரிய யோர்தான், நான் என்ன செய்வேன். காரியம் முடிந்தது என்று புலம்பல் பாடவில்லை. எதிரே புரண்டோடும் யோர்தானைப் பார்க்கிறான், எலியாவுக்குக் கர்த்தர் செய்தவைகளை அப்பொழுது நினைக்கிறான்.

எலியாவின் தேவன் எங்கே? என்று சொல்லி சால்வையினால் யோர்தானை அடித்த போது அது மீண்டும் பிளந்தது. பிரியமானவர்களே! வேதத்தில் தேவன் ஏன் சம்பவங்களை எழுதிக் கொடுத்துள்ளார் தெரியுமா? அடுத்த சந்ததியினர் அற்புதங்களைப் பெற்றுக் கொள்ளத்தான்.

ஒன்று சொல்லட்டுமா எலியா தனது வாழ்க்கையில் செய்த கடைசி அற்புதம் யோர்தானைப் பிளந்தது. ஆனால் எலிசாவோ யோர்தானைப் பிளந்து தனது முதலாவது அற்புதத்தை நிகழ்த்தினான். பார்த்தீர்களா! முந்தின தலைமுறையை விட அடுத்த தலைமுறைக்கு அற்புதத்தின் அளவை தேவன் கூட்டி வழங்குகிறார்.

ஆக்கில்லா தம்பதியரை நடத்தியதை விட கர்த்தர் உங்களை ஆயிரம் மடங்கு அற்புதமாய் நடத்துவார் பாடுகள் வரட்டுமே பார்த்துவிடுவோம் ஒருகை. வேதத்தில் யார் யார் பாடுபட்டார்களோ அவர்கள் பாதைகள் இராஜபாதைகளாக மாற்றப்பட்டது பெரிய அதிசயம்.

குழியில் போட்டார்கள், விற்றுப் போட்டார்கள், சிறையில் அடைத்தார்கள், வீழ்ந்தா போனான் யோசேப்பு, அல்ல அல்ல வீரியம் பெற்றான். தேசத்தை ஆளும் பதவியை அடைந்தான்.

சிறை பிடித்துக் கொண்டு போனார்கள். சில காலத்திற்குப் பின்பு சிங்கக் கெபியில் போட்டார்கள்.

**சிதைந்தா போனான் தாணியேல், இல்லவே
இல்லை, சிங்காசனத்தைத்தான் பெற்றுக்
கொண்டான்.**

ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் எங்கள் சொந்த ஊழியப் பாதையில் சரியான முன் னோடிகள், அவர்களின் வாழ்க்கை வழித்தடங்கள் எங்களுக்கு வளமான வழிகாட்டிகள்.

அவர்களைப் போல நாங்கள் பிறந்தது ஒரு இடம், ஊழியத்தில் அமர்ந்தது ஒரு இடம், வளரும் போது, வாழ்வு வாடும் வகையில் சோதனை, விசுவாசம் ஆடும் வகையில் வேதனை.

ரோமாபுரியை விட்டு ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் கொரிந்துவுக்கு புறப்பட்டது போலவே சில கிலவுதியராயன்களால் நெருக்கப்பட்டு, வெறுக்கப்பட்ட வேளையில் நானும் எனது மணனவியும் எங்கள் பொருட்களோடு கொரிந்துவுக்கு (புதிய இடத்துக்கு) இரண்டே இருபது காசுகளை கையில் வைத்துக் கொண்டு கண்கள் குளமாக, இதயம் கணமாக இந்த மகிழ்மையான ஊழியத்திற்கு வந்தோம்.

என்ன கிடைக்கும்? எப்படி கிடைக்கும்? என்ற திடைக்கப்பே இல்லை. மரண இருளின் பள்ளதாக்குகள் ஊடே நடந்தாலும் அவரும் உடன் நடந்து வருவார்.

இடறாதபடி கோலும் தடியும் தேற்றும், எண்ணேய் அபிஷேகம் உண்டு. எதிரிகள் முன்பு விருந்தும் உண்டு என்று நேச வைராக்கியம் மாத்திரம் எங்களிடம் குறையவில்லை.

சொற்ப நாட்களிலே கர்த்தர் இவைகளை எங்களுக்கு செய்தார். காரணம் அவர் நம்மைக் காண் கிற தேவன் - காக் கிற தேவன். பிரியமானவர்களே! எனது எல்லாப் புத்தகங்களிலும் கூறும் வார்த்தையை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். நான் அவரை அறியாததற்கு முன்பே அவர் நம்மைக் கண்டு அன்பு கொண்டு அழைத்திருக்கிறார். ஒரு நாளும் நீங்கள் தோற்றுப் போவதுமில்லை. வெட்கப்பட்டுப் போவதுமில்லை.

கர்த்தருடைய பிள்ளைகள் எந்த இடத்திற்கு எந்த நிலையில் போனாலும் அங்கே சரியான அடைக்கலத்தை முன்கூட்டியே தேவன் ஏற்படுத்தி விடுகிறார்.

எங்கு? எது? எப்படி? நடக்கும் யார் போஷிப்பார்கள் என்று தெரியாமல் போன மோசேவுக்கு சிப்போராள் வனாந்தரத்தில் ஆடுகளை வைத்துக் கொண்டு காத்திருந்தாள். வனாந்தரத்தில் பசியோடு சென்ற தாவீதுக்கு அத்திபழ அடைகளை சுமந்து கொண்டு அபிகாயில் எதிர்கொண்டு வந்தாள்.

தெய்வப்பிள்ளையே கலங்காதே கைவிடாத தேவன் உங்கள் பக்கத்திலிருக்கிறார். யாரைக் கொண்டு எப்படி போஷிக்க வேண்டும். எதைக் கொண்டு எப்படி தாங்கவேண்டும் என்று சரியாய் அறிந்திருக்கிறார். அவரது கால்கள் முடங்காத கால்கள். அவரது கரங்கள் குறுகாத கரங்கள் மறந்துவிடாதீர்கள்.

நீதிமானுக்கு வரும் துன் பங்கள் அநேகம் என்பது உண்மைதான். ஆனால் தேவன் அவைகள்

எல்லாவற்றிலுமிருந்து விடுதலையாக் குகிறார் என்பது அதைவிட உண்மையைல்லவா.

ஓரு பொருளின் தரத்தை உயர்த்த இயற்கையின் பிரமாணத்தின்படி அது பல சோதனைகளை கடந்தே ஆக வேண்டும். அவைகளை அது கடந்து வந்து விட்டால் அதன் தன்மையும் விலையும் மதிப்பும் முற்றிலும் வெகு அதிகமாக மாறிவிடும் - உயர்ந்து விடும்.

பொன், பசும் பொன்னாக மாறவும், குயவன் கையில் உள்ள களிமண் பாத்திரமாக மாறவும் அவைகள் அடிப்பு வேலையையும், அக்கினி சூளையையும் சந்தித்தே ஆக வேண்டும். அப்படி வந்தபின் அவைகளின் நிலையை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

அப்படியே கர்த்தர் நீதிமானை சோதித்து அறிகிறார் என்றும், சோதனையை சகிக்கிற மனிதன் பாக்கியவான் என்றும் வேதும் கூறுகிறது.

ஆதாயிலிருந்து எல்லாருக்குமே தேவன் சோதனைகளை வைத்து தான் இருக்கிறார். சிலரை பிரமாணங்களை அனுப்பி சோதிக்கிறார். சிலரையோ பிரச்சனைகளை அனுமதித்து சோதிக்கிறார்.

இதில் ஆதாயமைப் போல் சிலர் தோல் வியை அடைகிறார்கள். சிலர் ஆபிரகாமைப் போல் வெற்றியை அடைகிறார்கள். ஆதி தகப்பனோ சோதனையில் வீழ்ந்து தனது நிலையை இழந்தான்.

ஆபிரகாமோ தனது வெற்றியால் விசுவாச மார்க்கத்தார் யாவருக்கும் தகப்பன் ஆனான்.


ஆகவே உங்களுக்கு மட்டும் தான் பிரச்சனை என்றோ, அல்லது உங்களது பிரச்சனை மட்டும் தான் பெரியது என்றோ என்னி ஏமாந்து போகாதீர்கள். உறுதியாய் நில்லுங்கள்.

ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் அந்த விதத்தில் பாக்கியசாலிகள் அடுத்தடுத்து அடுக்கடுக்காய் பிரச்சனைகள் வந்தாலும் முடங்கிப் போகவில்லை. நாட்டை விட்டு வீட்டை விட்டு தங்கள் நல்ல நிலையில் உள்ள தொழிலை விட்டு வந்தாலும் நிலைகுலையவில்லை. அவர்கள் கொரிந்துவிலே மிகசிறந்த வாழ்வை மேற்கொண்டார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? இவர்கள் ரோமைவிட்டு தூரத்தப்பட்டு மறுதேசம் வந்து அதன்பின் வசனத்தின் நிமித்தம் பல நாடுகளில் அலைந்தாலும் கடைசியில் அவர்கள் எங்கு வந்தார்கள் என்று?

ரோமர் 16 : 3 ஜூம், 16 : 5 ஜூம் வாசித்துப் பாருங்கள். எந்த ரோமாபுரியை விட்டு ஒரு காலத்தில் தூரத்தப்பட்டார்களோ அதே ரோமாபுரிக்கு மீண்டும் வந்தார்கள். ஒரு காலத்தில் சாதாரண கூடாரத் தொழில் செய்தவர்களின் வீடாக இருந்த வீடோ இப்போது பரிசுத்தவான்களின் சபை கூடி வருகிற வீடாக மாறிவிட்டது. அல்லேலுயா!

தெய்வப்பிள்ளையே கலங்காதே - பிரச்சனை கண்டு பின்வாங்கிப் போகாதே துன்பங்களைக் கண்டு துவண்டு போய்விடாதே. ஆக்கில்லா - பிரிஸ்கில்லாளைப் போல் ஆவியின் பலத்தோடு - வைராக்கியத்தோடு முன்னேறிச் செல் உன்னையும் உன் குடும்பத்தையும், உன் வீட்டையும் ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாகக் கர்த்தர் மாற்றுவார்.



இசைந்த உள்ளங்கள் - இணைந்த கரங்கள்

வேதாகமத்தின் முழுமையிலும் ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் போன்ற ஒரு மாதிரி குடும்பத்தை உங்களால் அடையாளம் காட்ட முடியாது. விசவாச ஜீவியத்திலும் வீட்டுக்காரியத்திலும் இவர்களின் இசைந்த உள்ளங்கள் இணைந்த கரங்கள் ஈடு இணையில்லாதது.

ஆதித் தம்பதியிரில் ஏவாள் விலக்கப்பட்ட கணியைப் புசித்து ஆதாமுக்கும் கொடுத்துக் தவறான தன்வழிக்கு அவனை இசைய வைத்துவிட்டாள். ஆபிரகாமின் மணவியாகிய சாரானோ ஒருமுறை ஆகாரை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் மறுமுறை அவனைத் தூரத்தி விடுங்கள் என்றும் சொல்லி தன் கணவனைத் தன் சொல்படி நடக்க வைக்க நாயகியாகி விட்டாள்.

மோசேயின் மணவியாகிய சிப்போராள் மோசேயோடு எகிப்துக்கு வந்தாலும் இஸ்ரவேல் எகிப்தை விட்டுப் புறப்படுவதற்கு முன் னதாகவே தகப்பன் வீட்டுக்குப் பிள்ளைகளை கட்டிக் கொண்டு போய்விட்டாள். வனாந்தரத்தில் தான் மோசேயின்

மாமனாகிய எத்திரோ சிப்போராஸையும் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்த்து வைத்தான்.

எகிப்திலிருந்த மோசேயை விட்டு சிப்போராள் ஏன் போனாள்? எதற்குப் போனாள் என்று தெரியவில்லை (ஒரு வேளை ஊழியத்தின் பாடுகள் ஒத்து வராது என்று போய்விட்டாளோ?) ஆக அவர் களும் சிலகாலம் பிரிந்திருந்தார்கள் என்பது உண்மை.

தன் கணவனைப் போல் அல்லாமல் தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் பின்னிட்டுப் பார்த்து உப்புத் தூணானது மாத்திரமல்ல தனது சந்ததி சபிக்கப்படுதலற்கு அஸ்திபாரம் போட்டு விட்டாள் லோத்தின் மனைவி.

வேத புஸ்தகத்தை நிதானமாய் வாசித்துப் பாருங்கள் ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் தம்பதியரைப் பற்றி அப்போஸ்தலர் நடபடிகள் உட்பட நிருபங்கள் முழுவதும் ஐந்தே இடங்களில் தான் வருகிறது. இந்த ஐந்து இடத்திலும் பரிசுத்த ஆவியானவர் அவர்களது பெயரை எல்லா இடங்களிலும் சேர்த்தே எழுதியிருக் கிறார். வேதத்தில் எந்தத் தம்பதியினருக்கும் இந்த முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம்.

இவர்கள் பெயரை ஆவியானவர் இணைத்தே எழுதும் அளவிற்கு அவர்கள் தங்கள் குடும்பத்தில் ஆவிக்குரிய ஜீவியத்தில் மிக நெருக்கமாக இசைந்த இதயங்களாய் இணைந்த கரங்களாய் வாழ்ந்தார்கள்.

தேவன் இணைத்ததை என்று வாசிக்கிறோமே, அதன் ஆதாரப் பூர்வமான குடும்ப சாட்சி ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் ஆகியோரின் சாட்சி. ஆனால் இன்றைய கிறிஸ்தவத் தம்பதியரைப் பார்க்கும் போது மேற்கண்ட வசனம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பிரியிமானவர் களே உங்கள் குடும்பம் எப்படி? கணவன் மனைவி ஸ்தானத்தில் இருக்கிற என் அன்பு வாசகரே மிக்க பணிவுடன் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் எந்த அளவில் இசைந்து வாழ்கிறீர்கள். உதட்டாவிலா உள்ளத்தின் ஆழத்திலிருந்தா.

கர்த்தர் உங்களை ஆசௌவதிக்க வேண்டுமானால் நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் போல பரஸ்பர பரிசுத்த ஜக்கியத்தில் இணைக்கப்பட்டு இருக்க வேண்டியது அவசியம்.

ஊழியர்கள் உட்பட பல கிறிஸ்தவக் குடும்பங்களில் கணவன் மனைவியர் உறவுகளைப்பார்க்கும் போது மிகுந்த வேதனை அளிக்கிறது.

சிலர் தங்கள் மனைவியை மூக்குக் கண்ணாடியைப் போல நினைக்கிறார்கள். அவசியம் ஏற்படும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மற்ற நேரங்களில் ஒரங்கட்டிவிட வேண்டும் என்று எண்ணும் ஒரு சிலரைக் குறித்து வெட்கப்படுகிறேன்.

ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் குடும்பத்தைக் குறித்துக் கிடைத்துள்ள தகவல்களில் ஒரு முக்கியக் காரியம் குறிப்பிடப்படவில்லை.

அது அவர்கள் பிள்ளைகளைக் குறித்ததே. ஆக்கில்லா - பிரிஸ்கில்லானுக்கு பிள்ளைகள் இருந்தார்களா இல்லையா என்று வேதம் குறிப்பிடவில்லை. புறச் சான்றுகளும் நமக்குக் கிட்டவில்லை.

ஆனால் பிள்ளைகள் அவர்களுக்கு இருந்திருக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். (பிற்காலங்களில் பிறந்திருக்கலாம்) ஆனால் அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள் என்பதுதான் நான் முக்கியப்படுத்த விரும்புகிற காரியம்.

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம். அது தேவனின் ஈவு தாம் விரும்புகிறவர்களுக்குத் தமது சித்தப்படி இரங்குகிறார். அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர் கிரியையில் மகத்துவமானவர். வருமுன் னே நமது காரியத்தை அறிந்து நம்மை நடத்துகிறார்.

நமக்குக் குழந்தைகள் கொடுப்பதும் கொடுக்காமலிருப்பதும் கர்த்தரின் விருப்பம், பிள்ளைகள் தாரும் என்று ஜெபிக்கலாம். தவறில்லை ஜெபிக்க வேண்டும் அது நமது கடமை.

எனினும் குழந்தை இல்லை என்பதற்காக கணவன் மனைவியையோ மனைவி கணவனையோ குற்றப்படுத்தக் கூடாது. புண்படும்படி வார்த்தைகளைப் பேசி மனமடிவை உண்டாக்கவும் கூடாது.

இந்தப் புத்தகத்தை நான் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் நான் சந்தித்து ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தின் பிரச்சனையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

குழந்தை இல்லாத காரணத்தை முன்னிட்டு தன் மனைவியைத் தள்ளிவிட்டு வேறு திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்து தன் மனைவியை வெற்றுத் தாளில் கையெழுத்துப் போட்டுத் தரும்படி நச்சரித்துக் கொண்டிருந்த ஒரு விசுவாசக் குடும்பத்தை (!?) சந்திக்க வேண்டிய நிலை சம்பகாலத்தில் எனக்கு ஏற்பட்டது.

அந்த சகோதரரோ இந்தப் பிரச்சனையை என்னிடம் வாய் திறந்து சொல்லி விட்டார். அவர் பக்கம் நான் பேசுவேன் என்று நினைத்தாரோ என்னவோ எனக்குத் தெரியாது. அவர் மனைவியாகிய சகோதரியோ தன் கண்களில் கண்ணோரக் குளமாகத் தேக்கி வைத்துக் கொண்டு என்ன பதில் வருமென்று ஏக் கப் பெருமுச்சோடு நின்று கொண்டிருந்தார்.

நான் ஏதும் வேத வசனத்தை எடுத்துப் பேசவில்லை மாறாக மிக சாதாரணமாகவே பேசினேன். உலகத்தில் உங்கள் மனைவி மாத்திரம் அப்படியில்லை. ஏராளம் பேர் மகப்பேறு இல்லாமல் இருக்கிறார்கள்.

ஒரு வேளை நீங்கள் மணம் முடிக்கும் அடுத்த பெண்ணுக்கும் குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தால் வேறொருபெண்ணை மூன்றாவதாக மணமுடித்துக் கொள்வீர்களா?

ஒரு வேளை உங்களிடம் குறைகள் இருக்குமானால் உங்கள் மனைவிக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன். அவர் விழி பிதுங்கி நின்றார். ஆபிரகாம், சாராள் பிள்ளைகள் இல்லாதிருந்தார்கள்.

சாராள் அவசரப்பட்டாள் ஆபிரகாம் ஆமாம் போட்டான். ஆகாரிடத்தில் இஸ்மவேல் பிறந்தான். ஏற்ற காலத்தில் ஈசாக்கும் பிறந்தான். அன்று ஆரம்பித்த அரபு - இஸ்ரவேல் தலைவலி இதுவரை தீரவில்லை. நீங்கள் அவசரப்பட்டுத் தலைவலியை வாங்கிக் கொள்ளக்கூடாது என்று புத்திமதி சொன்னேன்.

இப்படிப்பல குடும்பங்களில் இந்தப் புயல் வீசத்தான் செய்கிறது. இதில் மாமனார், மாமியாரின் தலையீடுகள் குடும்பத்தில் பூகம் பங் களை ஏற் படுத்துகிறது. அப்படிப்பட்டவர்களை சற்றுக் குடும்பத்தை விட்டு தள்ளிவைத்தால் பிரச்சனை தானாக அமர்ந்து விடும்.

எந்த ஒரு ஆசீர் வாதமும் தெய்வீக சுகமும் கர்த்தரிடமிருந்து தான் வருகிறது. அவரிடம் கேட்டுப் பெற பழகிக் கொள்ள வேண்டும். பின்னைகள் இல்லாவிட்டாலும் கர்த்தருக்குள் இருப்பதே நமது பெலன்.

ஆபிரகாம் அழைக்கப்பட்ட பின் 25 ஆண்டுகள் கழித்துத் தான் பின்னை பிறந்தது. ஈசாக்கிற்குத் திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்தே பின்னைகள் பிறந்தார்கள். ஆனால் அவர்கள் பின்னைகள் பெறுவதற்கு சந்தோஷமுள்ள கணவன், மனைவியாக இருந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

அன்னாளுக்குப் பின்னை இல்லை. இதற்காக எல்க்கானா அவனை வெறுக்கவில்லை. மாறாக பத்துப் பின்னைகளை பார்க்கிலும் நீ மிகவும் விசேஷமானவன் என்று நேசித்தான். எலிசபெத்துக்கு வயதான நிலை ஏற்படும் வரை குழந்தை இல்லை அதற்காக சகரியா

மனம் சோர்ந்து விடவில்லை. தேவனுடைய காரியத்தில் உண்மையுள்ளவராக இருந்தார். வயதான அவரின் மனைவிக்குக் கர்த்தர் குழந்தையைத் தந்தார்.

எனவே யாருக்கு எந்த நேரத்தில் குழந்தையை அருள வேண்டும் என்ற ஞானம் கர்த்தருக்கு உண்டு. எதை செய்ய வேண்டுமோ அதை அவர் சரியாகச் செய்வார்.

புருஷனை அறியாத கன்னியை கர்ப்பவதியாக்கவும் சார்ண் செத்த முதாட்டியை கர்ப்பவதியாக் கவும் சவுந்திரவுதியின் கர்ப்பத்தை அடைக்கவும் அவராலே கூடும்.

கர்த்தர் மேல் நமது வாஞ்சையை வைத்து விட்டு களிப்புடனே கணவன் - மனைவி சேர்ந்து வாழ்வோம். ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் குடும்பத்தை போல் மகிழ்ச்சி நிறைந்த உத்தம சாட்சியாய் இருப்போம்.

அவள் புருஷனுடைய இருதயம் அவனை நம்பும் (நீதி 31:11) இந்த வசனத்திற்கு சரியான சாட்சி பிரிஸ்கில்லாளைத் தவிர வேறுயாரும் வேதத்தில் இருக்க முடியாது என்று நம்புகிறேன்.

ஆக்கில்லாவை விட பிரிஸ்கில்லாள் ஒருபடி மேலான ஆவிக்குரிய அனுபவம் உடையவளாக இருந்திருப்பாள் என்று நம்புகிறேன்.

ஊழியத்திற்கு அடுத்த காரியத்தில் அதிக ஆர்வம் காட்டியது பிரிஸ்கில்லாளாகத்தான் இருக்க வேண்டும் அதனால் தான் வேதத்தில் சில இடங்களில் பிரிஸ்கில்லாள் ஆக்கில்லா என்று பிரிஸ்கில்லாளை

முதன் மைப் படுத்தி ஆவியானவர் எழுதி வைத்திருக்கிறார். அவள் வீட்டிற்கு அதிகமான விருந்தினர்கள் வந்திருக்கின்றனர். அவர்களை சகல கற்போடு உபசரித்த பிரிஸ்கில்லானுக்காகக் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.

பவல், அப்பொல்லோ என்று பல ஊழியர்கள் அவர்கள் வீட்டிற்கு வந்து போனார்கள். இப்படிப் பலர் அவர்கள் வீட்டிற்கு வந்து போன போதும் அவர்களுக்குள் பிரச்சனையின்றி ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் இது ஒரு பெரிய இரகசியம்! ஆச்சரியம்!

தனது சொந்த மனைவியை நம்பாமல் வீட்டுக்குள்ளே வைத்து பூட்டி விட்டு செல்லும் பலரை நான் அறிவேன். இதில் ஊழியரும் அடக்கம். இதற்கு காரணம் ஆண்கள் மாத்திரமல்ல, சந்தேகம் வரும்படி நடந்து கொள்ளும் அல்பு வாய் பெற்ற பெண்களும் ஒரு காரணம் என்பதை மறந்து விடக் கூடாது.

விசுவாசிகள், ஊழியர், ஏன் தேவ தூதர்களே ஆனாலும் கூட அவர்களிடம் நாம் அவசியமானதை மாத்திரம் பேச வேண்டும். அதை விடுத்து சகோதரரே! சகோதரிகளே! என்று சமத்துவக் கொள்கையுடன் நீண்ட கதை பேச ஆரம்பித்து விட்டால் பேசும் போது நன்றாகத்தான் இருக்கும். அதன் பின்னர் பெரிய புயலே வீச ஆரம்பித்து விடும். நான் இரு பாலருக்கும் சேர்த்தே எழுதுகிறேன்.

நல்ல வேளை ஆக்கில்லா - பிரிஸ்கில்லாவுக்கு இந்த இடுக்கண் வரவில்லை. காரணம் அவர்கள் எதை

செய்தாலும் இசைந்த உள்ளங்களாய் - இணைந்த கரங்களாய் ஒன்றித்து செய்தார்கள்.

பிரிஸ்கில்லாள் எதை செய்தாலும் எங்கு சென்றாலும் உடன் ஆக்கில்லா சென்றார் - இருந்தார் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. குடும்பத்தில் உள்ள சகோதரிகள் சரியான ஞானத்தோடு நடந்து கொள்ளுதல் அவசியம். தேவையில்லாத நபர்களோடு தேவையில்லாத காரியங்களைப் பேசக்கூடாது.

இதில் முதல் தவறை தாயாகிய ஏவாள் செய்து விட்டாள். ஏதேனும் பண்படுத்தும் வேலையைக் கர்த்தர் கொடுத்தார். மட்டுமா அவனுக்கு ஏற்ற துணையாக ஏவாளை வைத்தார். ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். அங்கே ஏவாள் ஆதாமோடு இல்லை மாறாக சர்ப்பத்தோடு சம்பாஷித்துக் கொண்டு இருந்தாள். முடிவு சாபம் - மகிழை இழந்த நிலை.

உங்கள் இல்லங்களுக்கு அருகில் அலுவலகத்தில் உங்கள் இருக்கைக்கு அருகில் இப்படிச் சில சர்ப்பங்கள் இருக்கலாம். கவனம் தேவை. அவைகளிடம் நீங்கள் நீண்ட நேரம் பேச வேண்டும் என்பதுல்ல. ஒரு வார்த்தை பேசினாலே போதும். அந்த சர்ப்பம் தனது காரியத்தை சாதித்து விடும்.

ஒரு பத்திரிக்கையில் வாசித்த சம்பவமானது என் நினைவுக்கு வருகிறது. இது சரித்திரப் பூர்வமான உண்மையா என்று எனக்குத் தெரியாது. நான் வாசித்த எந்த விளக்க உரையிலும் இந்தக் குறிப்பு இல்லை. எனினும் நமது ஆவிக் குரிய ஜீவியத் திற்குப் பயனுடையதாக இருக்குமென்றால் ஒரு குறிப்பிட்ட

சிறப்பு நோக்கில் தியானிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

பிரிஸ்கில்லாளின் தந்தை ஒரு ரோம அதிகாரி. அவருக்கு ஒரே மகள் பிரிஸ்கில்லாள். அவளுக்குத் தாய் இல்லை. அவளின் விருப்பப்படியே ஒரு யூத அடிமையை வாங்கினார். அவனைத் தன் வீட்டில் தங்க வைத்து ஆக்கில்லா என்று பெயர் வைத்தார். இந்த ஆக்கில்லா மூலமாகவே பிரிஸ்கில்லாள் இயேசுவை ஏற்றுக் கொண்டாள்.

தனது அடிமை காலத்திற்குப் பிறகு ஆக்கில்லா தனியாகக் கூடாரத் தொழில் செய்து வந்தார் என்றும் இந்நாளில் ஆக்கில்லா, பிரிஸ்கில்லாளை மணம் முடித்து கொண்டார் என்றும் அப்பத்திரிக்கையில் வாசித்தேன்.

நான் முன் வரிசைகளில் எழுதியிருக்கிறபடி இது 100% சரித்திர நிகழ்வா? என்பது எனக்கே கூட கேள்விகுறி தான் இப்படியிருக்க இதை எழுதுவதற்குக் காரணம் என்ன? என்ற கேள்வி எழுலாம்.

உண் மையிலேயே சரித்திரச் சான் றுபடி பிரிஸ்கில்லாள் ஒரு ரோமப்பிரஜை என்பது மாற்ற முடியாத உண்மை. அவ்வண்ணமே ஆக்கில்லா ஒரு யூதன் என்று வசனம் தெளிவாகக் கூறுகிறது.. வேதத்தில் பல இடங்களில் ஆக்கில்லாவின் பெயருக்கு முன் பாக பிரிஸ்கில்லாளின் பெயர் வருவதற்குக் காரணம் பிரிஸ்கில்லாளின் ரோமப் பிரஜா உரிமையே. சற்று யோசித்துப் பாருங்கள். ஒரு உயர் அதிகாரியின் மகளும் ரோமக்குடியுரிமை பெற்றவருமாகிய அவள்

தனக் குக் கணவனாக வந்து அடிமையும் யூதனுமானவனை எப்படி கண்-அவன் (கணவன்) என்று கணப்படுத்தி வாழ்ந்திருக்கிறார் என்று!

எல்லாம் தலைக்மூக மாறிவருகிற இந்தக் கடைசிக் காலத்தில் கிறிஸ்தவ உலகமும் தலைக்மூக மாறிவிட்டது என்பது வேதனைக்குரியதே. நமது விசுவாசத்தாயாகிய சாராள் தன் கணவனை ஆண்டவன் என்று அழைத்து தன்னை அலங்கரித்தாள்.

சாராள் மட்டும் தான் அப்படி செய்தாளா என்றால் எல்லா விசுவாசப் பெண் களும் இப்படித்தான் செய்தார் கள் என்பதை உங்களால் தெளிவாக வேதத்தில் கண் டு கொள்ள முடியும். சாராள் கீழ்ப்படிந்திருந்தாள் என்ற வசனத்திற்கு முன்பு உள்ள வசனத்தில் இப்படியே ழர்வத்தில் இருந்த பரிசுத்த ஸ்த்ரிகள் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். (பேதுரு 3:5).

தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிற பரிசுத்த ஸ்த்ரீகளுக்கு இருக்கும் முதலாவது இலட்சணம் அவர்கள் தத்தும் கணவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள். என் அன்பு சகோதரியே உங்கள் அலங்கரிப்பு எதுவாக இருக்கிறது யோசித்துப் பாருங்கள்.

தன் னைவிட எல்லாவற்றிலும் குறைவுப்பட்ட ஆக்கில்லாவை மணமுடித்துக் கொண்டாலும் தன் கணவனோடு தன் வாழ்வில் இசைந்து அடங்கி இருந்தது எத்தனை சிறப்பு பார்த்தீர்களா! உங்களிடத்தில் தேவன் விரும்புவது இதைத்தான்.

பரிசுத்தமில்லாமல் ஒருவரும் அவருடைய வருடையில் பிரவேசிக்க முடியாது. பெண்களுக்குப் பரிசுத்த அலங்காரம் என்ன தெரியுமா? தேவன் தந்த கணவனுக்குக் கீழ்ப்படிந்திருப்பது அல்லவோ.

உங்கள் மாம்சமானவனுக்கு நீங்கள் பிரிஸ்கில்லாளைப் போல கணத்தைச் செலுத்தி கீழ்ப்படிகிறீர்களா? அல்லது உங்கள் படிப்பு பணம் இவைகளை மேன்மை பாராட்டி ஒட்டகத்தின் மேல் ஏறி அமர்ந்திருக்கிறீர்களா ஓ! ரெபேக்காளே நீ ஒட்டகத்தை விட்டு இறங்கி முக்காட்டுக் கொள்.

நீங்கள் உங்கள் உயர்வை விட்டு இறங்காத பட்சத்தில் உங்களை முக்காட்டு சுயத்தை மறைக்காத வரையில் நீதியின் ஈசாக்குக்கு மணவாட்டியாக மாற முடியாது என்று எச்சரிக்கிறேன். உலகப் பிரகாரமாக வாழ்கிற பெண்கள் கூட தங்கள் கணவனிடத்தில் எத்தனை பெருந்தன் மையுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள் தெரியுமா? காலத்துக்கு ஏற்ப அவர்கள் பெருந்தன் மையும் பரிணாம வளர்ச்சியைப் பெற்றுக் கொள்கிறது.

கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்று ஒரு பழமொழி. பல பெண்கள் அப்படியே வாழ்ந்தார்கள். இப்போது உள்ள இந்த மோசமான உலகத்தில் கள் ஆனால் கணவன் அவர் FULL ஆனாலும் புருஷன் என்று அவர்கள் தங்கள் கணவனை மதித்து வாழ்கிறார்கள்.

நீங்கள் எப்படி? அநேக வீட்டில் ஆண்கள் நிலை மிக மோசமாகவே உள்ளது. தலையாக இருக்க

வேண் டியவர் கள் தலையாட்டி பொம் மைகளாக மாற்றப்பட்டுள்ளார்கள். ஒருவர் தன் வீட்டில் நூன் தூன் இந்த வீட்டின் தலைவர் இதை என் மனைவியின் அனுமதியோடு எழுதி வைத்திருக்கிறேன் என்ற வாசகத்தை மாட்டி வைத்தாராம் இவைகளெல்லாம் கேட்டு எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

நல்ல மனைவி கர்த்தர் தரும் ஈவு மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையைக் கண்டடைகிறான். என்ற வசனங்களை வாசிக்கிற உங்கள் கணவர் கர்த்தாவே ஸ்தோத்திரம் என்பாரா? யோசியுங்கள். நீங்கள் உங்கள் கணவருக்கு நன்மையா? நஞ்சா? ஈவா? அல்லது நோவா?

ஈரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு ஒரு அடக்க ஆராதனை நடத்துச் சென்றிருந்தேன். அடக்கம் முடிந்தவுடன் அந்தக் கல்லறையைக் கற்றிப் பார்த்தேன். எல்லாக் கல்லறைகளும் விதவிதமான வேலைப்பாடுகள், விதவிதமான வசனங்கள் பாசுத்தின் ஏக்கத்தினைச் சுமந்து நிற்கும் பரிதாபமான நினைவுச்சின் னங்கள். இவைகளினாடே ஒரு குறிப்பிட்ட கல்லறையில் எழுதப்பட்ட வாசகங்கள் என்னை அப்படியே இழுத்து நிறுத்தி விட்டது. நகர முடியவில்லை.

யாரோ ஒரு தாய் மரித்துப் போயிருக்கிறார். அவருடைய கணவன் அவருக்கு ஒரு அழகிய கல்லறையைக் கட்டி அதில் அருமையான அறிக்கை ஒன்று எழுதியிருக்கிறார். அது ஏதோ ஒரு பாசுத்தால் வந்த நேச வார்த்தைகளல்ல. புலம்பலில் வந்த புதுக்கவிதையும் அல்ல.

அவள் உயிரோடு இருந்த நாளெல்லாம் எனக்குத் தீமையையல்ல நன்மையையே செய்தாள்.

இந்த வாசகங்கள் என்ன வென்று உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? நீதிமொழிகள் 31ஆம் அதிகாரத்தில் குணசாலியான ஸ்தீரியின் தன்மைகள் என்று சொல்லப்பட்டவைகளை தனது மனைவியின் அனுபவமாக எழுதி இருக்கிறார்.

பிரியமான சகோதரியே! உங்கள் கணவர் அப்படி சொல்ல முடியுமா யோசித்துப் பாருங்கள். அப்படி அவரை சொல்ல வைக்கும் அளவிற்கு உங்களின் நடக்கை இருத்தல் அவசியம்.

யாக்கோபின் மனைவியாகிய ராகேல் தனது பிரசவ காலத்தின் போது தான் மரிக்க போகிறோம் என்று தெரிந்து தன் மகனுக்கு பெணானி என்று பெயர் வைத்து விட்டு மரித்துப் போகிறாள்.

அவள் கணவனோ அவனுக்கு பெணானி என்று பெயர் வைக்காமல் பெண்யமீன் என்று மாற்றிப் பெயர் வைக்கிறான்.

இந்தப் பெயர் மாற்றத்திலும் நமக்கு ஒரு செய்தி இருக்கத்தான் செய்கிறது. பெணானி என்ற பெயருக்கு வருத்தத்தின் மகன் என்று அர்த்தம். தனது மரண வருத்தத்தில் தன் மகனுக்கு அந்தப் பெயரை காரணம் பெயராக வைத்தாள்.

ஆனால் யாக்கோபு அதை ஒப்புக் கொள்ளவில்லை. தன் மனைவி மரித்து விட்ட வருத்தம் அவனை ஆட்கொண்டிருந்தாலும் தன் மனைவியின் நினைவாக அவனுக்கு பெண்யமீன் என்று பெயர் வைக்கிறான்.

இசைந்த உள்ளங்கள் - இலைணந்த உள்ளங்கள்
பெண்யமீன் என்றால் வலதுகரத்தின் மகன் என்று அர்த்தம். அதாவது தனது வலது கரமாகிய ராகேல் பெற்ற பின்னை என்று அர்த்தம் ஆம் ராகேல் தன் கணவனுக்கு Right Hand ஆகத் (வலது கரமாக) திகழ்ந்தாள்.

நீங்கள் எப்படி என்று யோசித்துப் பாருங்கள் தனது கணவனுக்கு (பலப்படுத்துகிற) வலது கரமாக இராமல் (பலவீணப்படுத்துகிற) இடக்கரமாக இருந்த பெண்கள் வேதத்தில் உண்டு. அவர்கள் தங்கள் வார்த்தையாலும் வாழ்க்கையாலும் வாழ வேண்டிய தத்தம் கணவரை வீழ வைத்தவர்கள்.

1 இராஜாக்கள் 21-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட நாபோத்தின் பரிதாபக் கதையைப் பாருங்கள். சமாரியாவின் இராஜாவாகிய ஆகாப் தன் அரண்மனைக்கு அருகே உள்ள திராட்சைத் தோட்டத்தைக் கீரக் கொல்லவையாக்கும்படி கேட்கிறான். நாபோத் தர மறுத்ததினால் ஆகாப் சோர்ந்து விடுகிறான்.

யேசபேல் என்ன செய்திருக்க வேண்டும்? தனது கணவனுக்கு ஆலோசனை வழங்கி, தைரியப்படுத்தி சோர்வை அகற்றி இருக்க வேண்டும். ஆனால் அவனோ ஆகாபை சந்தோஷப்படுத்த போலியான உபவாசம் போலியான நிருபம், போலியான சாட்சிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி நாபோத்தின் நிலத்தை அபகரித்தாள் அத் தோடு மாபெரும் பாதகத்தை சம்பாதித்துக் கொண்டாள் சம்பாதித்துக் கொடுத்தாள்.

தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்ட படியே கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய

தன்னை விற்றுப் போட்டை ஆகாபைப் போல் ஒருவனும் இல்லை (1 இராஜா 21 : 25).

பார்த்தீர்களா! தனது கணவரை பொல்லாப் பாதகத்திற்கு ஆளாக்கிய யேசபேலின் செயல்களை, இன்றும் சில பெண்கள் தங்கள் கணவனின் பொல்லா ஆசைகளை நிறைவேற்ற தங் களின் குறுக்கு வழிகளை சொல்லி காரியத்தை நடப்பிப்பது உண்டு.

இவர்கள் வீட்டைக் கட்டுகிறவர்கள் அல்ல. வீட்டை இடுக்கிறவர்கள், சொந்த வாயாலேயே தங்கள் சொந்த சர்த்தைக் கடித்துக் குதறுகிறவர்கள்.

பழைய ஏற்பாட்டில் ஒரு முக்கியமான தம்பதியரை இங்கு உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர்கள் ஆரம்பம் மிக அழகானது. ஆனால் அவர்கள் முடிவு மிக அலங்கோலமாக இருந்தது.

அவர்களை மேற்கோள் காட்டும் போது உங்கள் உள்ளம் உடன்படாது என்று எனக்குத் தெரியும். காரணம் நீங்கள் அந்தத் தம்பதியரைக் குறித்து மிக உயர்வான சிந்தை கொண்டுள்ளீர்கள் என்பது எனக்குப் புரிந்த ஒன்றே.

அவர்கள் வேறு யாருமில்லை. முற்பிதாக்களில் ஒருவராகிய ஈசாக்கு ரெபேக் காள் தம் பதியரே. அவர்கள் ஆரம்பம் வெகு இன்பம். ரெபேக்காள் வந்த போது ஈசாக்கு தனது தாயை இழந்த துக்கத்திலிருந்து ஆறுதல் பெற்றான். அவளோடு வினையாட மகிழ்ந்தான். (ஆதி 26 : 8).

இவர்களின் குடும்ப வாழ்க்கையின் முந்தைய பகுதி மிக குதுருகலமான ஒன்றாக இருந்தது. ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கிறவர்களாகவும் கர்த்துரிடத்தில் விசாரிக்கிறவர்களாகவும் இருந்தார்கள்.

ஆனால் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களான போது தங்களின் ஆதி அனுபவங்களை ஆதி அன்பின் பிணைப்பைதளரவிட்டு விட்டார்கள்.

பிள்ளைகளை ஆசீர்வதிக்க வேண்டிய நாள் வந்த போது ஈசாக்கு ரெபேக் காளுடன் கலந்து ஆலோசித்ததோ அல்லது கர்ப்பத்தில் இருந்த போது பிள்ளைகளைக் குறித்துக் கர்த்தர் சொன்னவைகளை சிந்தித்ததோ (ஆதி 25 : 23) கிடையாது.

ஆரம்பத்திலேயே ரெபேக்காள் யாக்கோபின் மேல் பட்சமாகவும், ஈசாக்கு ஈசாவின் மேல் பட்சமாகவும் (ஆதி 25 : 28) இருந்தார்கள். அதாவது ஒரே வீட்டுக்குள் அம்மா பிள்ளை அப்பா பிள்ளை இன்னும் சொல்லப்போனால் அம்மா காட்சி அப்பா கட்சி என்று இரண்டு பிரிவுகள்.

�சாக்கு ஈசாவிடம் ருசியுள்ள பதார்த்தங்களைக் கொண்டு வரச் சொன்ன போது ரெபேக்காள் அதைக் கவனித்துக் கேட்டாள். உடனே அவள் என் ன செய்திருக்க வேண்டும் தெரியுமா?

கர்த்தர் தனக்குச் சொன்ன தீர்க்கத்துரிசனத்தை நினைவுபடுத்தி அப்படியே நீங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஈசாக்குக்கு ஆலோசனை சொல்லியிருக்க வேண்டும்.


நடந்தது என்ன? உக்கும் இவருக்குப் பாடம் புகட்டுகிறேன் பார் என்று மாம்சத்தில் முடிவெடுத்துக் கொண்டு யாக்கோபைத் தயார் செய்து அனுப்புகிறாள். முடிவைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.

ஈசா கோபித்துக் கொண்டு போய் விட்டான். யாக்கோபோ ஈசாவுக்குப் பயந்து லாபான் வீட்டுக்குப்

போய் விட்டான். ஒரே நாளில் இரண்டு பிள்ளைகள் இருவரும் ஒருவருக் கொருவர் பகைவர் களாய் மாறினர்.

இந்த அலங்கோலத்திற்குக் காரணம் என்ன தெரியுமா? ஈசாக்கு ரெபேக் காளின் இடையே உள்ள உறவு-ஜெக்கியம் பலவீணப்பட்டு ஏக சிந்தை கேள்விக்குறியாக மாறிப் போனதே.

இதை இன்றைய கிறிஸ்தவக் குடும்பங்கள் யோசிக்க வேண்டும். ஈசாக்கு ரெபேக் காளைப் போல் ஆரம்பம் நன்றாக இருக்கலாம். அதுவல்ல முக்கியம். ஆக்கில்லா - பிரிஸ்கில்லாளைப் போல் கடைசி பரியந்தம் ஏக சிந்தையில் இசைந்த உள்ளங்களாய் இணைந்த கரங்களாய் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.



கழுகுக்கு ஒப்பான ஆக்கில்லா

வேதாகமத்தில் உள்ள பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தமுண் டு. அதை சில இடங்களில் நேரடியாகவும் சில இடங்களில் ஆவிக்குறிய விதமாகவும் நாம் தியானித்து நமது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.

தேவன் மனிதனை உருவாக்கின போது அவனுக்கு ஆதாம் என்று பெயர் வைத்தார். ஆதாம் என்பதற்கு செம்மண் என்ற அர்த்தமே அல்லாமல் வேற்றான்றுமில்லை ஆனால் பெண்ணை உருவாக்கின போது ஏவாள் என்று பெயர் வைத்தார். ஏவாள் என்பதற்கு ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாய் என்று அர்த்தம்.

நாம் நமது பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கிறோம். ஆனால் அந்தப் பெயருக்கு நம்மில் பலருக்கு அர்த்தம் தெரிவதில்லை. சிலர் சம்பந்தமில்லா பெயர்களை வைத்து விடுகிறார்கள். சிலரோ பெயருக்கு சம்மந்தமில்லாமல் வாழ்கிறார்கள்.

ஆனால் வேதத் திலுள்ள பெயர்கள் எல்லாம் அர்த்தமுள்ளவைகள் மாத்திரமல்ல, அந்தப் பெயர்களுக்கு என்ன அர்த்தமோ அதையே அனுபவமாகக் கொண்டு வேதாகம மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.

ஆக்கில்லா என்பதற்குக் கழுகு என்று அர்த்தமாம். இந்த அர்த்தத்தின்படி யே அவர்தம் வாழ்க்கையும் அமைந்திருந்தது என்பது மாபெரும் சிறப்பன்றோ.

அ. கன்மலையில் வாசம்பண்ணும் கழுகு

கழுகைக்க வனித்துப் பாருங்கள். இது ஒரு பறவையாய் இருந்தாலும் பறவையினத்திலுள்ள மற்ற யாவற்றையும் விட முற்றிலும் வித்தியாசமான அனுபவம் உடையது. சில பறவைகள் மரக்கிளைகளில், சில முட்புதர்களில், சில மாடமாளிகைகளில் உள்ள அடைப்பான இடங்களில் கூடுகட்டுகின்றன.

கழுகு தனது கூட்டை மரத்திலல்ல மலையில் கட்டுகிறது. யோபின் புத்தகம் 39-28-ஐ வாசித்துப் பாருங்கள்.

அது (கழுகு) கன்மலையிலும், கன்மலை சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் வாசம் பண்ணும்.

பார்த்தீர்களா! கழுகு தன் கூட்டை கன்மலையில் கட்டி அரணான ஸ்தலத்திலும் தங்குகிறது. ஆக்கில்லாவும் அப்படியே தனது வாசஸ்தலத்தைக் கன்மலையிலே கட்டி அரணான ஸ்தலத்திலே வாசம் பண்ணினான்.

உங்களுக்கே தெரியுமல்லவா. 1 கொரி 10:3-இல் அந்தக் கன்மலை கிறிஸ்துவே என்று பவுல்

எழுதியிருப்பது. தனது வாழ்க்கையை கிறிஸ்து என்ற கன்மலை மேல் பரிசுத்த ஆவியின் அரணுக்குள் வைத்து வாழுந்தார். கன்மலையின் மேல் கட்டப்பட்ட வீடாக விசுவாச ஸ்தலமாக தன் வாழ்வை ஆக்கில்லா உறுதிப்படுத்தி வாழ்ந்திருப்பதை கவனித்துப் பாருங்கள். அநேகர் தங்களைக் கிறிஸ்தவர்களாகக் காட்டிக் கொள் ஞகிறார்கள். ஆனால் எத்தனை பேர் கிறிஸ்துவுக்குள்ளிருக்கிறார்கள் என்பது கேள்வி.

கிறிஸ்துவுக்குள் அல்லது கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன் எந்த நிலையிலும் அசையமாட்டான். பின்மாற்றத்திலும் போகமாட்டான், சங்கீதம் 40:2-இல் சொல்லுகிறபடி அவர் உளையான சேற்றிலிருந்து எடுத்து உயர்ந்த கன்மலையின் மேல் நிறுத்தி நமது அடிகளை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆகவே கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவனின் அடிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடியால் அவன் விசுவாசம் என்றைக்கும் ஆடாது.

பெருமழை பெரும்புயல் வந்தாலும் கன்மலையின் வெடிப்பில் தங்கும் கழுகு எதற்கும் அஞ்சாது, கலங்காது ஆவிக் குரிய விசுவாசி கிறிஸ்துவில் தங்கும் அனுபவத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் - பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆ. இலக்கை நோக்கும் கழுகு

பறவை இனத்திலேயே தூரத்திலுள்ள தனது உணவைப் பார்த்து அறியக்கூடிய மிகச்சிறந்த ஆற்றல் கழுகுக்கு மட்டுமே உண்டு. இதை யோபு 39-ஆம் அதிகாரத்தில் கூட ஆவியானவர் அழகாக எழுதி வைத்திருக்கிறார்.

கழுகுக்கு மாத்திரமா இந்தத் தன்மை? இல்லை ஆதித்திருச்சபையிலிருந்த ஆக்கில்லாவுக்கும் இந்தத் தூரப்பார்வை இருக்கதான் செய்தது. தனது உணவைக் குறித்த தரிசனம் உடையவனாக இருந்தான்.

பொந்துவிலிருந்து அவன் கொரிந்துவுக்கு வந்தது தனது வியாபாரம் நடக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தனக்குக் கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய அழைப்பை நிறைவேற்றசியான இடம் கொரிந்துப்பட்டனமே என்று உணர்ந்தான்.

அதன் பொருட்டு வந்தான் என்பதே மிகச் சரியானது. அவன் தனது குடும்பம், தொழில், ஊழியம் போன்ற யாவற்றிலும் வெற்றியும் அமைதலுமான வாழ்வைக் கண்டதற்கு தூரப்பார்வை கொண்ட அவனது இலட்சியப் பயணமே காரணம்.

ஒவ்வொரு தேவமனிதரும் தூரப்பார்வை உடையவராய் வாழ வேண்டியதும், இலக்கின் மேல் மாத்திரம் நோக்கம் உள்ளவர்களாய் வாழ வேண்டியதும் அவசியம். இலக்கை விட்டு மற்றவைகளின் மேல் கண்ணோக்கமாய் இருக்கிறவன் இலச்சையடைவான். ஒருக்காலும் இலக்கை அடைவதில்லை.

தூரப்பார்வை கொண்ட மனிதன் துயரப்பட மாட்டான். துவளமாட்டான். அவனது இலக்கைக் குறித்த தரிசனம் அவனை நிமிர்ந்து நிற்கச் செய்யும். எனவே தனது வாழ்வைக் குறித்த தேவசித்தும் என்கிற இலக்கைக் குறித்து தூரப்பார்வையுடன் செயல்படுபவன் விசுவாசத்தில் அசையாமல் இருப்பான்.

விசுவாசிக் கிறவன் “பதறான் உதறான் கதறான்” அவன் அமைதலோடு காரியசித்தி பெற்று விடுவான்.

பேதுருவை சிறைச் சாலையில் போட்டார் கள். அங்கே அவன் ஜெபம் செய்தான் என்று சொல்லவில்லை. மாறாக தூங்கிக் கொண்டிருந்தான் என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

விடிந்தால் மரணம். இப்படியிருக்க தூக்கம் வருமா? முடியாத ஒன்று தான். ஆனால் பேதுரு தூங்கியது உண்மை. காரணம் விடிந்தால் மரணம் என்பது ஏரோதின் ஆசையாக இருக்கலாம். ஆனால் தேவசித்தும் அதுவல்ல என்பதைப் பேதுரு தெளிவாக அறிந்திருந்தான்.

ஆச்சரியமாக இருக்கிறதா. அது தான் உண்மை. நிகழ்காலப் பாதகமான சூழ்நிலையை கவனிப்பதைவிட கடந்த காலத்தில் கர்த்தர் சொன் னவைகள், எதிர்காலத்தில் நிறைவேறும் என்று அவன் உறுதியாக விசுவாசித்தான்.

எற்கனவே அவன் சூழ்நிலைகளைப் பார்த்து மூழ்கிப் போனவன். கடல் மேல் கர்த்தரைப் பார்த்து நடந்தவன் அலைகளைப் பார்த்து அமிழ்ந்து போன வேளையில் இயேசுவின் கரத்தைப் பிடித்துக் கொண்டு கடல் மேல் நடந்து படகில் ஏறியவன்.

இந்த சம்பவம் அவனுக்கு சரியான பாடத்தைக் கற்றுத் தந்து இருந்தது. பாதகமான சூழ்நிலைகளை விட தன்னை அழைத்தவர் பெரியவரென்றும் அவரது வார்த்தைகள் வல்லமையுள்ளது என்றும் அறிந்திருந்தான்.

இப்போது யோவான் 21 : 18 ஐ வாசித்துப் பாருங்கள்.
நே முதிர்வயதுள்ளவனாகும் போது உன்

கைகளை நீட்டுவாய். வேறொருவன் உன் அரைகளைக் கட்டி உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டு போவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இந்த வசனத்தின்படி தனது முதிர்வயது வரை தனக்கு ஊழியம் உண்டு என் பதைப் பேதுரு அறிந்திருந்தபடியால், அவனை சிறைச்சாலையில் அடைத்த போதும் கிஞ்சிற்றும் அஞ்சவில்லை. கார்த்தர் தன்னை விடுவிப்பார் அல்லது மரண தண்டனை அளிக்கப் போகிற ராஜாவாகிய ஏரோதே பொழுது விடிந்தால் இருக்க மாட்டான், என்று திடமாக என்னினான். அதனால் தான் ஏங்கித் தவிக்க வேண்டிய இரவைத் தூங்கிக் கழித்தான்.

கர்த்தருடைய பிள்ளைகளே நமது வாழ்வில் ஊழியத்தில் அழைப்பைக் குறித்த அசையாத நிச்சயம் இருக்க வேண்டும். கழுது எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் தனது இரையை சரியாக உற்றுப் பார்த்து பிடித்துப் புசித்து வாழ்வது போல நாழும் நமது அழைப்பின் மேல் பூரண சிந்தையுடன் ஜீவனம் பண்ண வேண்டும்.

இதைப் போன்ற மற்றொரு தேவ மனிதனரயும் பழைய எற்பாட்டில் உங்களால் காண முடியும்.

ஆபிரகாமை கவனித்துப் பாருங்கள். தேவன் அவரை அவரது ஒரேபேறான குமாரனைப் பலியிடச் சொல்லுகிறார். (ஆதி 22 : 2).

இது ஒரு வேளை கடுமையான காரியமாக நமக்குத் தோன்றினாலும் ஆபிரகாழுக்கு அப்படித் தோன்றவில்லை. காரணம் தனது ஓவ்வொரு

நிலையிலும் தனக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள அழைப்பின் நிச்சயத்தை நோக்கியே பயணம் செய்ததே.

தனது அழைப்பைப் புரிந்து கொண்டது மாத்திரம் அல்ல, தேவனுடைய வாக்குத்தத்தையும், வாக்குப் பண்ணின தேவனையும் சரியாய்ப் புரிந்திருந்தார். ஆனபடியால் தான் தன் கண்களுக்கு முன்பாக தேவ திட்டத்தை இலக்காக வைத்து மற்ற காரியங்களை பின்னாகத் தள்ளி விசுவாச நடை போட்டார்.

ஓவ்வொரு நிலையிலும் ஆபிரகாமின் நம்பிக்கை எவ்வளவு பெரியதாக இருந்திருக்கிறது என்று பாருங்கள். அத்தியாயம் 22 : 5 இல் தனது வேலையாட்களை மலையின் அடிவாரத்தில் - நிறுத்திவிட்டு, நீங்கள் இங்கேயே இருங்கள் நானும் பின்னையாண்டானும் அவ்விடம் மட்டும் போய் தொழுது கொண்டு உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம், அப்பொ! இருவரும் திரும்பி வருவோம் என்ற வார்த்தை எத்துணை நம்பிக்கையின் அழுத்தம் பார்த்தீர்களா!

ஆதியாகமம் 22 : 8 ல் தகப்பனை நோக்கி தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்ட பொழுது ஆபிரகாம் பதறாமல் தாமதியாமல் சொன்ன பதிலைப் பாருங்கள். தேவன் தமக்கு தகனபலிக்கான ஆட்டுக் குட்டியை பார்த்துக் கொள்வார் என்றான். பார்த்தீர்களா! நிலை குலையாத நெஞ் சின் வார்த்தைகளை!

இதயம் உள்ள மனிதனா? அல்லது இயந்திர மனிதனா? என்ற கேள்வி கூட எழும்பும் விதத்தில் அவன் செயல்கள் மாறிவிட்டு அல்லவா.

முதிர் வயதில் பிறந்த மகனை சற்றும் பதறாமல் தகணபலியாக செலுத்த விறகுக் கட்டைகள் மேல் படுக்க வைக்கிறான்.

இந்த நெஞ்சு உரம் அவனுக்கு எங்கிருந்து வந்தது தெரியுமா? நான் ஏற்கனவே எழுதியிருக்கிறபடி தனக்கு முன் பாக வைக் கப்பட்ட இலக்கைப் பார்த்து செயல்பட்டான்.

(ஆதியாகமம் 22 : 2) கர்த்தர் ஆபிரகாமிடத்தில் ஈசாக்கைப் பலியிடச் சொல்லுமுன் ஆதியாகமம் 17இலும், 21இலும், தேவன் ஆபிரகாமோடே பேசின வார்த்தைகளை சற்று வாசித்துப் பாருங்கள்.

சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடுவாயாக. என் உடன்படிக்கையை - அவனுக்கும் அவன் பின் வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாய் ஸ்தாபிப்பேன். (ஆதி 17 : 19) ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் (ஆதி 21 : 12).

நிச்சயமாக ஈசாக்குக்குச் சந்ததி பெருகும் என்ற தேவ திட்டத்தை அறிந்து, செத்தவனுக்கு எப்படி சந்ததி பெருகும், எனவே அவன் சாகான் என அறிந்து துணிந்து பலி செலுத்தச் சென்றான். கர்த்தர் ஆபிரகாமைக் கனம் பண்ணினார்.

பிரியமானவர்களே! பிள்ளை என்றோ, பிரிவது எப்படி என்றோ ஆபிரகாம் சிந்திக்காமல் தேவன் சொன்னதைச் செய்வார் என்று இலக்கை நோக்கி ஓடினார். ஆம் இந்த பழைய ஏற்பாடு சம்பவத்தையும், தன் சமகால பேதுரு சம்பவத்தையும் ஆக்கில்லா,

பிரிஸ்கில்லாள் அறிந்து வைத்து இருந்தார்கள். எனவே தான் என் ன வந்தாலும் எது வந்தாலும் கவலைப்படாமல் தனது ஓட்டத்தை இலக்கை நோக்கி அமைத்தார். வெற்றியையும் அடைந்தார்.

இ. வால வயதாகும் கழுகு.

கழுகுக்கு சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போல ஆகிறது என்ற சங் 103 : 5 ஆம் வசனத்தைக் கவனித்துப் பாருங்கள். பறவை இனங்களிலேயே வித்தியாசப்பட்ட ஒரு அனுபவம் கழுகுக்கு உண்டு. வயது கடக்கும் பொழுது கிழுத்தன்மை அடைவதற்கு பதிலாகத் திரும்பத் தன் வாலவயதின் பெலத்தைப் பெற்றுக் கொள்ளும் தனிச் சிறப்பு கழுகுக்கு மாத்திரம் உண்டு.

வயதான கழுகு மறைவான தனது இருப்பிடத்தில் அப்படியே அமர்ந்திருக்குமாம். அதன் சிறகு எல்லாம் சில காலத்திற்குள் உதிர்ந்து விடும். பின்னர் அதற்குப் புதிய சிறகுகள் முளைக்க ஆரம்பிக்குமாம். அப்போது அது சரியான உணவை உண்டு பெலப்படுமாம். அப்போது உடல் அமைப்பிலும் தோற்றுத்திலும் திரும்ப வாலவயது பெற்றுக் கொள்கிறது.

இப்படிப் பலமுறை அந்த அனுபவத்தைப் பெறுவதால் மிக நீண்ட ஆண்டுகள் உயிர் வாழ்கிறது.

ஆக்கில்லா வாழ்விற்கு இது எவ்வளவு பொருந்துகிறது பாருங்கள். கடைசி வரை தனது தரிசனத்தில் அழைப்பில் அவன் சோர்ந்து போகவே இல்லை, நலிந்து விடவும் இல்லை.

அவன் தனது துரிசனத்தை எப்போதும் புதுப்பித்துக் கொண்டிருந்தான். நிலையான ஸ்திரமான ஆவிக்குரிய அனுபவம் அவனில் நிலைத்திருந்தது எத்தனை சிறப்பு என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

நாம் ஒவ்வொருவரும் கழகைப் போல் ஆவிக்குரிய பெலனில் வளர்ந்து காணப்படுதல் அவசியம். 92 ஆம் சங்கீதம் 15-இல் அவர்கள் முதிர் வயதில் கணி தந்து பஷ்டியும் பசுமையுமாய் இருப்பார்கள் என்று அல்லவா எழுதப்பட்டுள்ளது.

எகிப்திலிருந்து புறப்பட்ட அநேகர் வழியிலேயே மரித்துப் போனார்கள். யோசவாவும் காலேபும் மாத்திரமே மிஞ்சினார்கள். யோசவா கானானை பங்கிட்டுக் கொடுக்கும் போது காலேப் மலை தேசத்தை அவனிடத்தில் கேட்டான்.

அதை நான் நிச்சயம் சுதந்தரித்துக் கொள்வேன் என்றான். அத்தோடு அவன் நிற்கவில்லை. மோசே என்னை அனுப்புகிற நாளில் இருந்த பெலன் இந்நாள் வரைக் கும் எனக்கு இருக்கிறது. யுத்தத்திற்கு போக்குவரத்துமாய் இருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது (யோசவா 14:11) என்று சொன்னான்.

அந்த பெலன் காலேபிற்குள் இருந்தபடியால் தான் எபிரோனை தனக்க சுதந்திரமாகப் பெற்றுக் கொண்டான்.

இரு மனிதனுடைய உச்சக்கட்ட பெலன் அவன் வாலவயதில் மாத்திரமே உண்டு. வாலவயது போலாகுதல் என்பது உச்சநிலையில் உள்ள ஆவிக்குரிய அனுபவத்திற்குத் திரும்புதல் என்று

பொருள் படுகிறது அல்லவா! எனவே எனக்கன்பானவர்களே நாம் நமது சொந்த வாழ்வில் ஆதி அன்பு, ஆதி பிரதிஷ்டை, ஆதி ஆவியின் நிறைவைப் பெற்று வாழ வேண்டியது அவசியம்.

சில வேளைகளில் நாட்கள், ஆண்டுகளைக் கடந்து வரும் பொழுது நமது ஆவிக்குரிய வாழ்வு சற்று மாறுபடுவதும், தொய்வடைவதும் இயல்பே. இதனை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டியது அவசியம்.

வேதம் சொல்வதை சற்று கவனியுங் கள். கர்த்தருக்குக் காத்திருப்பவர்கள் புதுப்பெலன் அடைந்து கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். (ஏசாயா 40 : 31) அவ்வசனத்தின்படி கர்த்தரின் சமூகத்தில் காத்திருப்பவர்கள் கழுகுக்கு ஒப்பான வாலவயதை நிச்சயமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

பிரியமானவர்களே! ஆக்கில்லா தனது பெயரின் அர்த்தத்தின்படியே கழகைப் போல உன்னதங்களில் வாசம் பண்ணும் அனுபவத்தையும் தூரதுரிசனத்தையும், ஆவிக்குரிய வாழ்வில் வாலவயதையும் பெற்று இருந்தது போல நாமும் பெற வாஞ்சிப்போம்.

வல்லமையின் தேவன் வாக்கு செய்த படியே நமது வாஞ்சையைத் தந்தருள்வார்.



திருவசனத்தில் தேறினவர்கள்

ஆவிக்குரிய வாழ்வில் வளமான வளர்ச்சியும் தெளிவான வேத அறிவும் ஒருங்கே அமைந்த அற்புதமான குடும்பம் ஆக்கில்லா பிரிஸ்கில்லாவின் குடும்பம்.

இன்றைய கிறிஸ்தவக் குடும்பங்களின் நிலை இவர்களைப் போல் மாறவேண்டும் என்று எனது வாஞ்சையாகயிருந்தாலும் மாறமுடியுமா என்பது கேள்விக்குறிதான்.

ஆலயத்திற்குப் போகிறார்கள் குடும்பமாக ஜெபிக்கிறார்கள். ஆனால் குடும்பமாய் உட்கார்ந்து வேத வசனங்களைப் படித்து ஆராய்ந்து தியானிப்பது எத்தனை குடும்பங்களில் நடக்கிறது என்பது விடைகாண முடியாத ஒன்று.

இந்தபேதமை மாற்றப்பட வேண்டும். ஒரு கிறிஸ்தவனின் ஜெய ஜீவியத்திற்கு ஜெப ஜீவியம் எப்படி முக்கியமானதோ அப்படியே வேதவசன அறிவு முக்கியமானது.

எந்த மனிதன் அதிகமான வேதவசனங்களை வாசிக்கிறானோ மனதில் நிறுத்தி வைக்கிறானோ அவன் வாழ்க்கை நிச்சயமாக விசேஷ மாற்றம் பெற்றிருக்கும்.

நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து நாற்பது நாள் உபவாசம் முடித்த பின்பு வணாந்தரத்தில் பிசாசினால் சோதிக்கப்பட்டார்.

இந்த சோதனையை இயேசு ஜெயிக் க, ஜெபிக்கவில்லை. நன்றாய் கவனியுங்கள். சரியான வசனங்களை மாத்திரம் மேற்கோள் காட்டிப் பிசாசை ஜெயித்தார்.

ஆய். வேத வசனத்தை நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோமோ அவ்வளவு வல்லமை நம்மில் தங்கியிருக்கும் வேத வசனங்களை எவ்வளவுக்கு அதிகமாய்ப் பயன்படுத்துகிறோமோ அத்தனை அதிகம் ஜெயம் நம் பின்னே நிற்கும்.

அவர் இரத்தத்தில் வல்லமை எவ்வளவு உண்டோ, அவர் நாமத்தில் வல்லமை எவ்வளவு உண்டோ அதே வல்லமை அவர் வசனத்திலும் உண்டு.

தேவன் தமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் தமது வார்த்தையை மகிழைப்படுத்தியிருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது.

நாம் ஜெயம் பெற வல்லமை அளிப்பது மாத்திரம் அல்ல. நமது ஜீவியம் பரிபூரண தூயமை அடைய உதவுவது வேத வசனமே உம்முடைய வசனமே சத்தியம் என்று இயேசு சொன்னதை நம் நினைவில் நிறுத்துவது அவசியம்.

பெரோயா சபையார் வேத வசனங்களை ஆராய்ந்து பார்த்ததினால் நற்குணசாலிகளாயிருந்தார் கள் என்ற வசனத்தில் இருந்து, வேத வசனம் நம்மை

மறுஞப்படுத்துகிறது என்பதை உணரமுடிகிறது அல்லவா!

ஆக்கில்லா தம்பதியர் வேத வசனங்களை அறிந்திருந்தது மாத்திரம் அல்ல, வேத வாக்கியங்களை சரியாய் வகுக்குப் பகுக்குப் போதிக்கும் கிருபைப் பெற்று இருந்தார்கள் என்பதே முக்கியமான காரியம்.

அலெக்ஸாந்திரியா பட்டணத்தைச் சார்ந்தவனும், சாதுரியவானும், வேதாகமத்தில் வல்லவனுமான அப்பொல்லோ என்ற ஒரு யூதன் ஆவியில் அனல் உள்ளவனாய் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதித்து வந்தான் அப்போஸ்தலர் 18 : 24, 25

மேலே உள்ள வசனத்தில் வரும் அப்பொல்லோவின் தகுதிகளை கவனித்துப் பாருங்கள்.

1. சாதுரியவான்
2. வேதாகமத்தில் வல்லவன்
3. ஆவியில் அனல் உள்ளவன்
4. திட்டமாய் போதிக்கிறவன்.

இத்தனை சிறப்புடைய அப்பொல்லோவின் பிரசங்கத்தைச் சேர்த்த ஆக்கில்லா தம்பதியினர் அப்பொ! இதுவல்லவா பிரசங்கம் என்று மகிழ்ந்து வீடு திரும்பிவிடவில்லை. மாறாக என்ன செய்தார்கள் என்பதை வேதத்தில் கவனியுங்கள்.

ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லானும் தேவனுடைய மார்க்கத்தைத் திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள் (அப் 18 : 26).

நன்றாய் கவனியுங்கள், அப்பொல்லோ என்ற போதகர் மக்களுக்குத் திட்டமாய்ப் போதித்தான். ஆனால் ஆக்கில்லா தம்பதியர் தேவனைக் குறித்து அவனுக்கு அதிகத் திட்டமாய் விவரித்துக் காண்பித்தார்கள்.

வேத வாக்கியத்தில் வல்லமையுள்ள போதகருக்கு வேத வசனத்தை விவரித்துக் காண்பிக்கும் அளவுக்கு அனுபவம் பெற்றிருந்த இவர்களுது வேத அறிவு எவ்வளவு பெரிது என்று பார்த்தார்களா!

இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இக்காலத்தில் சில அப்பொல்லோக்கள் உண்டு. அவர்கள் மிக சாதுரியமாகப் பிரசங்கிப்பார்கள், தைரியமாகப் பிரசங்கிப்பார்கள், சில வேளையில் திட்டமாய்க் கூட பிரசங்கிப்பார்கள். அதைப் பார்த்து நீங்கள் ஏமாந்து போய்விடக்கூடாது.

எந்துப் பிரசங்கியாக இருந்தாலும் அவர் திருவசனத்தைச் சரியாய் அறிந்து பேசகிறாரா என்ற பகுத்தறியக்கூடிய அறிவு உங்களுக்கு மிகவும் அவசியம். அதற்கு நீங்கள் வேத வசனத்தை ஆராய்ந்து கற்க வேண்டியது அவசியம்.

அப்போஸ்தலனாகிய பவுல் ஆக்கில்லா வீட்டில் தங்கியிருந்த காலத்தில் அவர்களுக்கு அதிகமாய் வேத வசனத்தைத் திட்டமாய் போதித்து ஸ்திரப்படுத்தி யிருப்பார் என்று நம்புகிறேன்.

அதனால் தான் வேத வசனத்தில் வல்லவனான அப்பொல்லோவுக்கு மிகத்திட்டமாய் விவரிக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தது.

சில ஊழியர்கள் அறியாமையினால் தங்களுக்குத் தெரிந்ததைப் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலரோ வேத வசனங்களைச் சரியாக அறிந்திருந்து அநித்தியமான உலக ஆதாயத் திற் காக உபதேசங்களை மறைத்தும் திரித்தும் மக்களை வஞ்சிக்கின்றனர்.

எனவே எனக் கன் பானவர் களே ! நீங்கள் எச்சரிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சிலர், ஊழியர்கள் என்று சொல்லிக் கொண்டு உங்கள் வீடுகளில் நுழைவார்கள்.

கிறிஸ்தேச பிதாவிற்கு முதல் குமாரனே தவிர அவரில் தெய்வத்துவம் இல்லை யேகோவாவே தேவன், கிறிஸ்து அவரின் தீர்க்கத்துரிசி என்பர்.

வேறு சிலர் கிறிஸ்துவே தேவன். பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்கிற திரித்துவம் கிடையாது என்று உங்களைக் கலக்குவார்.

அவர்கள் கொடுக்கும் வசன மேற்கோள்களை அவர்கள் நோக்கில் - போக்கில் பார்த்தால் மிக சரியாய்த் தோன்றும். அப்படி அதை நம்பி ஆதி விசுவாசத்தை விட்டுவிட்டவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

வசனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாகச வித்தையை சாத்தான் நன்றாகவே அறிந்திருக்கிறான்.

இயேசுகிறிஸ்துவினிடத்தில் இவன் பேசும் போது மூன்றுமுறையும் வேதவசனங்களையே மேற்கோள் காட்டனான் அல்லவா.

தற்போதும் அவனது ஏஜன்டுகளுக்கு இந்த அறிவை அவன் தாராளமாகத் தந்துள்ளான். எனவே அவர்கள் இப்பிரபஞ்சத்தின் ஞானத்தால் நிறைந்து திருவசனங்களைத் திருப்பி விடுகின்றனர்.

வேறு சில உண்மை ஊழியர்களோ வேதத்தைப் புரட் டுவதில் வை. மாறாக சில கடினமான உபதேசங்களைப் போதிக்கத் தைரியமில்லாமல் விட்டுவிடுகின்றனர். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதலாவது கடினமான உபதேசத் தைப் பிரசங்கிக்கும்போது இது கடினமான உபதேசம் யார் இதைக் கேட்பார்கள் என்று (யோவான் 6 : 60) சீஷர்கள் கேட்டதுபோல் நம்மையும் மக்கள் கேட்பர் என்று பயம், இரண்டாவது, இப்படி இவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தால் அவர்கள் மூலம் நமக்கு வரும் நிரந்தரத் தொடர் வருவாயை இழக்க வேண்டுமே என்ற நிலை.

எக்ஸ்சியா என்ற ஆவிக்குரிய பத்திரிக்கையின் ஆசிரியர், பாஸ்டர். ராஜமணி சில வித பிரசங்கிமார்களை வேடிக்கையான பெயரிட்டு குறிப்பிட்டு விசுவாசிகளை எச்சரித்துள்ளார். **சோன் பய்ஜி ஊழியர்** - இவர்கள் எப்பொழுதும் இனிப்பையே வழங்குவார். இனிப்பு சிறப்பாக இருந்தாலும் ஆரோக்கியத்தைக் கெடுத்து விடும். **சர்க்கஸ் ஊழியர்** - அற்புதக் காட்சிகள், திகிலுரட்டும் காட்சிகளை நடத்துவார். **குடுகுடுப்பை ஊழியர்** - உனக்கு நல்ல காலம் பொறக் குதென் று எல்லோருக்கும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

இவர் இப்படி எழுதியிருப்பது வேடுக்கையாக இருந்தாலும் இன்றைய கிறிஸ்தவ உலகத்தில் நடைபெறும் வாடுக்கை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

எனக்கன்பானவர்களே! கர்த்தர் பயன்படுத்தும் மிகச் சிறந்த தேவமனிதர்களுக்காகக் கர்த்தரைத் துதிக்கிறேன். அவர்களை மதிக்கிறேன். ஆனால் மீண்டும் ஒரு காரியத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

மேடைகளில் திரள் கூட்டத்துக்கு முன்பாக மிக சாதுரியமாக, திட்டமாக சிலர் போதிக்கலாம். அவைகள் பூரண சுவிசேஷமில்லை. அது அப்பொல்லோக்களின் உபதேசம். அதற்கு அப்பாலும் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய ஆழமான சத்தியம் உண்டு. அது அப்போஸ்தல உபதேசம்.

இதை ஆக்கில்லா குடும்பத்தினர் பவுலிடத்தில் கற்றிருந்தனர். எனவே சத்தியத்தைக் குறித்த அறிவு மாத்திரமல்ல, வைராக்கியமும் அவர்களிடத்தில் இருந்தது.

தெளிவாய் வேதத்தைக் கற்றுக் கொண்ட தேவ மனிதர்களால் குறைவான உபதேசத்தை ஏற்றுக் கொள்ள முடியாதது மாத்திரமல்ல. அவைகளைக் கேட்டு அவர்களால் அமைதலாகவும் இருக்க முடியாது.

அப்பொல்லோ மிக நேர்த்தியாகப் பிரசங்கித்தும் எப்படி எந்த இடத்தில் ஆக்கில்லா பிரிஸ்கில்லாளிடத்தில் பிடிப்பட்டார் என்று தெரியவில்லை. பெரிய பிரசங்கி என்று கண்சாடையாய் விட்டுவிடாமல் உடனே வீட்டிற்கு அழைத்துக் கொண்டு

போய், பூரண சத்தியத்தை இந்தத் தம்பதியினர் பிரசங்கிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தத் தெளிவு கடைசி கால சபைக்கு அவசியம். இப்படி சரியான தெளிவோடு பிரசங்கிக்காத ஊழியர் களுக்குத் திருவசனத்தைத் திட்டமாய் விவரிக்கும் தைரியம் உங்களுக்கு வரவேண்டும்.

அப்படிப்பட்டவர்களை அழைத்துக் தர்க்கம் செய்ய வேண்டும் என்பதுல்ல. அன்புடனும் அடக்கத்துடனும் வேத வசனங்களை விவரித்துக் காட்ட வேண்டும்.

தற்போது விசுவாசிகள் மாத்திரம் அல்ல ஊழியர்கள் கூட ஒத்துப் போகும் உபதேசம் கொண்டிருப்பது வருந்தத்தக்க காரியம்.

வேத வசனத்தை இன்னார் கலப்பாக போதிக்கிறார் என்று தெரிந்த பின்பும் அவரைத் திருவசனத்திற்கு நேராகத் திருப்பாமல் முகதாட்சண்யம் செய்ய நினைத்துக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

தமிழகத்தில் கர்த்தருக்குள் நித்திரையடைந்த பாஸ்டர். ஜான் ரோஸ் அய்யா அவர்களுக்காகக் கர்த்தரைத் துதிக்கிறேன். வசன அடிப்படை இல்லாமல் எவராவது தவறான வியாக்கியானம் செய்து விட்டால் இவர் சம்மா விடமாட்டார். மறுப்பும் விளக்கமும் தெரிவித்துக் துண்டு பிரசரம் அச்சடித்து அப்படிப்பட்ட நபர்கள் பேசும் கூட்டத்திலேயே கொண்டு போய் விநியோகம் செய்வார்.

அதைப் போலவே கோவையிலுள்ள திருமறைப் பெரியார் பாஸ்டர். யோபு ஞானப்பிரகாசம் அவர்களும் தூர் உபதேசக்காரர்களுக்கு,

மறுப்பும் விளக்கமும் கொடுத்து புத்தகமே வெளியிட்டு விடுவார்.

நீங்கள் கிறிஸ்துவின் வளர்ச்சிக்குத் தக்க பூரண வளர்ச்சியைப் பெற ஆழமான சத்தியங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொடுக்க வேண்டும்.

அப்பொல்லோவிற்காகக் கர்த்தரைத் துதிக்கிறேன். சாதுரியமானவரும், ஆவியில் அனல் உள்ளவரும், திட்டமாய்ப் போதிக் கிறவருமாகிய இவரின் தாழ்மையைப் பாருங்கள் தாகத்தைப் பாருங்கள். அவரது பிரசங்கத்தைக் கேட்க அதிகமானோர் கூடினாலும் தனது குறைந்த வேத அறிவைச் சுட்டிக் காட்டி ஆக்கில்லா தம்பதியினர் விளக்கினபோது எத்துணை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார் என்பது எத்துணை சிறப்பென்று யோசித்துப் பாருங்கள்.

நமக்கு மற்றவர்கள் வேத வசனங்களைக் கற்றுத் தரும் போது சகல தாழ்மையுடன் அப்பொல்லோவைப் போல் கேட்கும் கிருபையைக் கர்த்தர் நமக்குத் தந்தருள்வாராக. நாம் வேதத்தில் தேறினவர்களாக இருக்கலாம். ஆனால் சில குறிப்பிட்ட காரியத்தை நாம் அறியாமல் இருப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நம்மைக் கிரமமாக, செழுமையாக இஃது நம்மை வளர்ச்செய்கிறது.

அப்படிப்பட்ட காரியங்களை ஆவியானவர் நேரடியாக விளக்காமல் மற்ற மனிதர் மூலமாகவே நமக்கு விளக்கித் தருகிறார். எனவே கேட்கும் செவியும் கற்றுக் கொள்ளும் ஆவியும் நமக்குத் தேவை.

அதே நேரத்தில் உங்களுக்குத் தெளிவாய் தெரிந்த விஷயத்தில் ஊழியர் உட்பட எவராகிலும் தவறான விளக்கம் கொடுத்தாலோ அல்லது அந்த சத்தியத்தை மறைத்தாலோ நீங்கள் மெளனிகளாக இருக்கக்கூடாது. தைரியமாக வேத வசனத்தை மேற்கோள்காட்டி ஆக்கில்லாவைப் போல் விளக்கிக் காண்பியுங்கள்.

அதைக் கேட்டு அப்பொல்லோவைப் போல் அவர்கள் ஏற்றுக் கொண்டால் உங்கள் உறவைத் தொடருங்கள். மாறாக அந்தத் தெளிவான சத்தியத்திற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் அப்படிப்பட்டவர்களுடன் இருக்கும் உங்கள் தொடர்பை உடனே வெட்டிக் கொள்ளுங்கள். அல்லாத பட்சத்தில் உங்கள் ஆத்துமா கெட்டுப்போகும்.

நான் முன்பு குறிப்பிட்ட அப்போஸ்தல உபதேசம் என்ற வார்த்தையே சிலருக்குக் குமட்டலை உண்டுபண்ணும் என்று தெரியும். ஏனெனில் அப்போஸ்தல உபதேசம் என்பது அப்பட்டமான பெந்தேகொஸ்தே வார்த்தை என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளதேயன்றி வேறொன்றுமில்லை.

வசனத்தை நன்றாகக் கவனியுங்கள். வசனம் எந்த சபைப் பிரிவினருக்கும் தனித்தனியே குத்தகை விடப்படவில்லை. அது சபைக்குரியது. சிலர் சில வசனங்களை முக்கியத்துவப்படுத்தி மிகைப்படுத்தி தங்களை அப்போஸ்தல உபதேசத்தில் ஊறினவர்களாக - தேறினவர்களாகக் காட்டிக் கொள்ளுகிறார்கள்.

இன்றைய சபைப் பிரிவுகளுக்குக் காரணமே தங்களுக்கு வசதியான வாய்ப்பான வேதப்பகுதிகளை முக்கியப்படுத்தி ஒரு சிலர் போதிக்கத் துவங்கியதே. ஆனால் அப்போஸ்தல உபதேசம் என்பது **சமநிலை உபதேசம்**. சரியான தெளிவான வளர்ச்சிக்குள் சமநிலை என்ற வார்த்தையைக் கூட தவறான விதத்தில் இன்றைய கிறிஸ்தவம் பயன்படுத்துவது வருத்தத்திற்குரியதே. சமநிலை என்பது வேதம் சொல்வதை அப்படியே செயலாற்றுவது தானே தவிர பல சபைப் பிரிவுகள் சொல்வதை சமமாக ஏற்று ஒத்துப் போவது அல்ல. அப்படி ஒத்துப் போவோமானால் அஃது அனலுமில் ஸாமல் குளிருமில் ஸாமல் வெதுவெதுப்பான அனுபவம். மறந்து விடாதீர்கள்.

நமது திருச்சபையின் ஆரம்பத்தைப் பாருங்கள். அப் 2 : 42 இல் அவர்கள் அப்போஸ்தல உபதேசத்தில் உறுதியாய்த் தரித்திருந்தார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. எபேசியர் 2 : 20 இல் அப்போஸ்தலர் அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறார்கள் என்று எழுதப்பட்டு உள்ளது.

எனக்கன்பானவர்களே! நீங்கள் வேத வசனத்தில் தேறின அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள இயேசு சொன்னதைக் கவனியுங்கள். வேத வசனத்தை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள். என்னைக் குறித்து சாட்சி கொடுப்பவைகள் அவைகளே.

பேரோயோ சபையார் வேத வசனங்களை ஆராய்ந்து பார்த்து தினால் நற்குணசாலிகளாக இருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. எனவே நீங்கள் நற்குணசாலிகளாக மாற, நித்திய ஜீவனைப் பெற, இயேசுவை அறிகிற அறிவில் வளர வேத வசனத்தை நன்றாக வாசியுங்கள். வேத அறிவில் ஒவ்வொரு நாளும் உயர்படிகளில் ஏறுங்கள்.

பல ஆவிக்குரிய புத்தகங்களை வாசியுங்கள். அது உங்களுக்கு நல்லது. ஆகிலும் நீங்கள் வாசிக்கும் புத்தகத்தின் தரம் உயர்வானதாக இருக்க வேண்டும். புத்தகம் எழுதும், வெளியிடும் எல்லா தெய்வதாசர்களுக்காய் கர்த்தரைத் துதிக்கிறேன். இலக்கியம் இயேசுவின் ஊழியத்திற்கு முக்கியம். ஆகிலும் சில புத்தகங்களில் உள்ள ஆவிக்குரிய கருத்துகளின் செழுமை மிகக் குறைவாக உள்ளது வருத்தத்தற்குரியதே.

வெள்ளை யானை பரலோகம் போனது, இறங்கியது போன்ற கதைகளை முக்கியப்படுத்தி சொல்ல வேண்டிய சத்தியத்தை சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லாமல் பாலர் பாடம் போல் உள்ள புத்தகங்களை வாங்கி சிறு பிள்ளைகளாகவே உங்கள் ஆயுள் முழுவதும் இருந்து விடாதீர்கள்.

உங்கள் வளர்ச்சிக்கு ஏற்ப, நீங்கள் வாசிக்கும் புத்தகங்களின் தன்மையும், நீங்கள் கேட்கும் பிரசங்கத்தின் தன்மையும் இருத்தல் அவசியம்.

எஸ்ரா வேதத்தை ஆராயவும் அதன்படி நடக்கவும் தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான் என்று

வாசிக்கிறோமே, அப்படிப்பட்ட உன்னதமான ஓப்புக் கொடுக் கப்பட்ட வாழ்வு வாழ கர்த்தர் நமக்கு அருள்புரிய நமது உள்ளங்கள் வாஞ்சிக்கட்டும்.

பவுலின் ஜக்கியத்தால் ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் சரியான செழுமையான வேத அறிவைப் பெற முடிந்தது போலவே உங்களுக்கு சத்தியத்தைப் பகுத்து வகுத்துப் போதித்து நடத்தும் பவுல் போன்ற போதகர்கள் இருந்தால் நலமாக இருக்கும் அப்படி அடைந்து இருப்பீர்களாகில் நீங்கள் பாக்கியவான்கள்.

ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் தம்பதியர் வேத வசனத்தைக் கேட்டார்கள். அப்போல்லோவிற்குத் திட்டமாய் விவரித்தார்கள். பின் நாளில் வெளிநாடுகளுக்குச் சென்று வேதவசனத்தைப் பிரசங்கித்தார்கள். கடைசியில் அவர்கள் ரோமாபுரி வீடு சபையாகவே மாறிவிட்டது.

கர்த்தர் உங்களை இந்தக் கணமான ஊழியத்திற்கு உன் நை நிலையில் உங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற வாஞ்சை உங்களுக்கு இருக்குமானால் முதற்கண் வேதத்தை முக்கியப்படுத்தி வாசியுங்கள்.



உபசரிப்பில் உண்மையுள்ள குழும்பம்

ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் என்ற பெயரை உச்சரிக்கும் போது, பவுலைத் தங்கள் வீட்டில் வைத்துப் போஷித்ததும் அப்பொல்லோவைத் தங்கள் வீட்டில் ஏற்றுக் கொண்டதும் நமது மனத்திறையில் காட்சியாக வருவது இயற்கை.

கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய உன்னத நிலை எதுவாக இருந்தாலும் அவைகளில் தங்கள் கிறியையினால் தங்கள் பெயரை முத்தரித்துக் கொண்ட இவர்களின் ஈகையை என்னவென்று சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

பழைய ஏற்பாட்டில், பற்பல தீர்க்கதறிசிகளை ஏற்று உபசரித்த பல குடும்பங்கள் நமக்குச் சாட்சியாக வேதத்தில் இருக்கிறது. பஞ்சகாலத்தில் எலியா சாறிபாத்திலுள்ள விதவையினால் போஷிக்கப்பட்டான். எலிசாவோ குனேமிலுள்ள கணம்பொருந்திய ஸ்தீரி வீட்டில் உபசரித்துப் பராமரிக்கப்பட்டான்.

விதவையும் வறுமையில் உள்ளவரும் ஊழியரை அன்று போட்டித் திருக்கிறாள். அப்படியே குடும்பஸ்திரீயும், ஐசுவரியமுள்ளவரும் ஊழியரை உபசரித்திருக்கிறாள். அது மட்டுமா! கர்மேல் ஊராளாகிய அபிகாயில் தாவீதை உபசரித்தாள். இப்படிப்பல சாட்சிகளைப் பழைய ஏற்பாட்டில் காண முடியும்.

ஆனால் புதிய ஏற்பாட்டில் தங்களிடமாய் ஊழியர்களை ஏற்றுக் கொண்டு தங்க வைத்து நெடுநாள் உபசரித்த குடும்பம் ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் குடும்பத்தைத் தவிர வேறொரு குடும்பம் எனக்குத் தெரிந்த மட்டும் ஏதுமில்லை.

உபசரிப்பு, ஈகை என்பது தேவனுடைய மிகப் பெரிய செயல். இதை தெய்வப்பிள்ளைகள் மகிழ்வோடு மனப்பூர்வமாய் செய்யவேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அறுவடை அறுப்பது அரிக்கட்டு எடுப்பது மரத்தின் கணிகளைப் பறிப்பது இவைகளைல்லாவற்றிலும் ஈகையை மையப்படுத்தித் தான் தேவன் பிரமாணங்களை கொடுத்திருக்கிறார்.

இதையே புதிய ஏற்பாட்டு சபைக்கு ஆலோசனையாகவும் கட்டளையாகவும் தமது தாசர்களைக் கொண்டு உறுதிப்படுத்தியிருக்கிறார். அந்நியரை உபசரிக்க நாடுங்கள். அப்படிச் செய்து சிலர் தேவ தூதர்களையும் உபசரித்ததுண்டு என்று அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெயர் 13 : 2 இல் எழுதியிருக்கிறார்.

ஆக்கில்லா - பிரிஸ்கில்லாள் குடும்பத்திற்காகக் கர்த்தரைத் துதிக்கிறேன். அவர்கள் ஊழியரை உபசரிப்பதில் சோர்வில்லாதவர்கள் மாத்திரமல்ல. கணக்கும் பார்க்காதவர்கள்.

இது மிக முக்கியம் பிரியமானவர்களே தேவனுடைய ஊழியர்களை மகிழ்ச்சியாக உங்கள் வீடுகளில் ஏற்றுக் கொண்டு அவர்களுக்குச் செய்வதைக் கணக்குப் பாராமல் மனரம்மியத்தோடு செய்யுங்கள். மகிழ்மையான அனுபவங்களை அடைவீர்கள்.

கர்த்தருடைய ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து வெறுமையாக செல்வது உங்களுக்கு நல்லதல்ல.

இந்த சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தவனும் அதன் பலனை அடையாமற் போகான் என்று இயேசு கிறிஸ்து சொன்னதைக் கவனியுங்கள். அப்படியானால் அஃது எவ்வளவு முக்கியமானது என்பதை யோசித்துப் பாருங்கள்.

எலியாவிற்கு, முதல் அப்பம் கொடுத்தது மாத்திரமல்ல அவனைத் தங்க வைத்து பஞ்சகாலம் முழுவதும் போட்டித்ததால் தான் விதவையின் வீட்டில் என்னையும் மாவும் ஆச்சரிவதிக்கப்பட்டது.

ஏதோ கிடைத்ததில் கொஞ்சம் கொடுத்தோம் என்பதல்ல, கிடைப்பது எல்லாவற்றிலும் கொடுப்போம் என்று தீர்மானித்து (உங்கள்) ஊழியர்களைத் தாங்குங்கள். கர்த்தர் உங்களை எல்லாக் காலத்திலும் எல்லாவற்றாலும் நிரப்புவார்.

கொரிந்துவுக்கு வந்து சூடாரத் தொழில் செய்த இவர்கள், நிச்சயமாக குபேரராக இருந்திருக்க முடியாது. ஆகிலும் தேவனுடைய ஊழியரைத் தாங்க வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு இருந்ததே அது பாராட்டப்பட வேண்டிய ஏன்று. இவர்களுக்குப் பாரமாக இருக்கக்கூடாது என்று பவலும் சூடாரத்தொழிலை அவர்களுடன் செய்தார் என்பதிலிருந்து ஆக்கில்லா தம் பதியர் பணக்காரர்கள் அல்ல என்று விளங்குகிறதல்லவா.

இங்கே பவுல் அவர்களோடு சேர்ந்து வேலை செய்தது போல நமது போதகரும் நம்மோடு சேர்ந்து வேலை செய்யட்டும் என்று நினைக்காதீர்கள். பவுல் நெடுநாள் அவர்களோடு தங்கிச் சாப்பிட்டார். தனது மற்ற தேவைகளுக்கும் அவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது என்பதற்காகத் தான் வேலை செய்தாரே தவிர மற்றெதற்குமில்லை.

உங்கள் வீட்டில் ஊழியர்கள் வந்து சாப்பிடுவது உங்களுக்கு மிகப் பெரிய ஆச்சர்வாதம். அவர்களை அழைத்து உபசரித்து நீங்கள் அனுப்பும் போது கர்த்தர் உங்களைப் பார்த்து மகிழுவார்.

ஒரு போதகர் தனது பிரசங்கத்தில் வேடக்கையாகச் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு குடும்பத்தைச் சந்திக்க ஒரு காலை வேளையில் சென்றிருந்தார். பேசிப் பேசி நண்பகலாகிவிட்டது. சமையல் வாசனை முக்கைத் துளைத் தெடுக்கவும் ஆரம்பித்தது. ஆனால் ஒருவரும் அவரைச் சாப்பிடச்

சொல்லவில்லை. இவருக்கோ கடுமையான பசி, சரி போவோம் என்று ஜெபத்தைச் செய்து விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

சென்றவர் குடையை அந்த வீட்டிலேயே வைத்து விட்டது நினைவுக்கு வர அவசரமாய் ஓடிக் கதவைத் திறந்தார். அங்கேயோ ஆளுக்கு ஒரு எலும்பைக் கடித்துக் கொண்டு அசத்திக்கொண்டிருந்தனர். சங்கடத்தில் அவர்கள் நெளிய தர்ம சங்கடத்தில் இவர் நெளிந்து கொண்டே குடையோடு நடையைக் கட்டி விட்டார்.

இந்தப் போதகர் இதை வேடக்கையாகச் சொன்னாலும் கிறிஸ்தவ ஈகை உபசரிப்பு எங்கே போய்விட்டது என்று எண்ணும் போது வேதனை மிகுகிறது.

லோத்தின் வீட்டிற்கு இரண்டு தூதர்கள் ஒருநாள் வந்தார்கள். இந்த சம்பவம் ஆதி 19ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை வாசித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. லோத்து வருந்தி அழைத்தான்.

அவர்கள் அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில் லாத அப்பங்களைச் சுட்டு அவர்களுக்கு விருந்து பண்ணினான்.

பாருங்கள், இங்கு லோத்துவே அப்பம் சுட்டு இருக்கிறான். விருந்தும் பண் ணியிருக்கிறான். (ஆதி 19 : 3) இவ்விடத்தில் லோத்தின் மணனவியைக்

காணவில்லை. இதே தூதர்கள் ஆபிரகாமைச் சந்திக்க சென்றபோது சாராள் அப்பஞ்சுட்டாள். வேலைக்காரன் கன்றைச் சமைத்தான். ஆபிரகாம் விருந்து படைத்தான். இங்கோ லோத்தின் மனைவி மாத்திரமல்ல. அவன் குமாரத்திகள் கூட எட்டுப் பார்த்ததாகத் தெரியவில்லை.

ஆதியாகமம் 19:12-ஐ வாசித்துப் பாருங்கள். இவ்விடத்தில் - குமாரத்திகளாவது இருந்தால் அழைத்துக் கொண்டு போ என்று தூதர்கள் சொல்வதினால் அதுவரை அவன் மகள்கள் தூதர்களை வந்து பார்க்கவில்லை என்று தெரிகிறதல்லவா.

நான் ஏன் இதை எழுதுகிறேன் தெரியுமா? நீதிமானாகிய லோத்துவைத் தவிர அவன் மனைவியும், குமாரத்திகளும் கெட்டுப் போனதற்குக் காரணம் அவர்களின் உபசரிக்கும் தன்மைக் குறைவே.

தேவதூதர்களை உபசரித்த சாராள் ஆசீர்வாதம் பெற்று பின்னை பெறும் தாய்மை அடைந்தாள். தேவ தூதர்களை உபசரிக்காத லோத்தின் மனைவியோ முடிவில் உப்புத்துணானது மாத்திரமல்ல சந்ததிக்கே முற்றுப்புள்ளி வைத்தவளானாள்.

பிரியமானவர்களே! உங்களை சந்திக்க வரும் ஊழியர்களிடம் முகமலர் ச் சியோடு பேசுங்கள், உபசரியங்கள், லோத்தின் மனைவி, குமாரத்திகள் போல உங்கள் வீட்டு படுக்கையறையிலும், சமையலறையிலும் இருந்து கொண்டு வெளியே வராமல் அவர்களைக் கனவீனப்படுத்தாதீர்கள். அது உங்களுக்கு சாபமாயிருக்கும்.

அப்போஸ்தலனாகிய பவுல் ஆக்கில்லா வீட்டிற்குத் தானாகப் போனார். ஆனால் அப்பொல் லோவை அவர்களே அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

தங்கள் வீட்டிற்கு வந்த ஊழியரை உபசரித்தது மாத்திரமல்ல தாங்களே மனமுவந்து ஊழியர்களை வீட்டிற்கு அழைத்து சென்று உபசரித்தனர். இதை நீங்கள் நன்றாய் கவனிக்க வேண்டும்.

இத்தகைய உயர்பண்பு நமக்கு வரவேண்டும். விசேஷமாக எந்தவித சேமிப்பும், பின் னணியும் அல்லாமல் அடுத்த வேளை ஆகாரத்திற்கும் தேவைகளுக்கும் விசுவாசத்தில் கர்த்தரின் முகத்தை மாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கும் பரிசுத்தவான் களை இரட்டிப்பான கணத்திற்குப் பாத்திரவான்களாய் எண்ணி உபசரித்தல் வேண்டும்.

மற்றவர்களை உபசரித்துக் கணம்பண்ணுவதை புதிய ஏற்பாட்டில் மிக உன்னதமானத் தகுதியாக எழுதப்பட்டுள்ளது. ஒரு தேவ மனிதனின் தகுதியில் உபசரிக்கும் தன்மை குறிப்பாக எதிர்பார்க்கப்படுவதை வேத வசனம் அழகாக சித்தரித்துள்ளது.

1. **கண் காணியானவன்** அந்நியரை உபசரிக்கிறவனாய் இருக்க வேண்டும். (தீத்து 1 : 8, ஈ-மோத்தேயு 3 : 2)

2. **(சுகோதாரே)**. . . அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.

3. அந்நியரை உபசரித்த விதவையானவளை சேர்த்துக் கொள் |-தீமோத்தேயு 5 : 10

4. முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள் (1) பேதுரு 4 : 9

எனக்குப் பிரியமானவர்களே! கடைசி நாளில், நான் பசியாய் இருந்தேன் நீ எனக்கு ஆகாரம் தந்தாய் - வியாதியாய் இருந்தேன் வந்து பார்த்தாய், என்று கர்த்தர் உங்களைப் பார்த்துச் சொல்லும்படி நீங்கள் உங்கள் கிரியைகளினால் கர்த்தரை மகிழைப்படுத்துங்கள். ஊழியர்களை மாத்திரமல்ல தேவநாமம் தரிக்கப்பட்ட மக்களுக்கும் இன்முகத்தோடு உபசரிப்பு செய்யுங்கள்.

ஆதித் திருச்சபையின் அரிய சாட்சிகளாகிய ஆக்கில்லா - பிரிஸ்கில்லானைப் போல் பரிசுத்தவான்களை இளைப்பாறச் செய்யும் குடும்பமாய் உங்கள் குடும்பம் உங்கள் ஊரில் உங்கள் சபையில் முதலிடம் வகிக்கட்டும். அதற்கு கர்த்தர் உதவட்டும்.



கர்த்தருக்காய் வாழ்ந்த கணிவான குடும்பம்

மனித வாழ்வில் கர்த்தரின் சித்தம் பிச்காமல், பிழையாகாமல் எப்படி நிறைவேறுகிறது என்பதற்கும் தேவன் ஒரு மனிதனரத் தெரிந்து கொண்டு அவர்களை எப்படிக் கைவிடாமல் மகிழையாய் நடத்துகிறார் என்பதற்கும் இந்தக் குடும்பம் உண்ணதமான சாட்சி.

துரத்தப்பட்ட, துண்பத்தைக் கண்ட குடும்பமாக வேதத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட இந்தக் குடும்பத்தின் கடைசிக்காலத்தைப் பாருங்கள். அவர்கள் வீட்டிலேயே ஒரு சபை கூடிவந்தது என் பதை வாசிக்கும்போது எத்தனை மகிழ்ச்சி தெரியுமா!

எந்த ரோமாபுரியை விட்டு இவர்கள் சிதறடிக்கப் பட்டார்களோ அதே ரோமாபுரியில் சபையைச் சேர்த்துக் கட்டும் மிகப்பெரிய கிருபையை இவர்கள் பெற்றதை எண்ணிப்பாருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் தேவன் ஏன் இதைச் செய்ய முடியாது. எங்கே நம்பிக்கை இல்லை - எங்கே சரிபட்டு

வராது என்று நீங்கள் சோர்ந்து விட்டீர்களா அங்கேயே கர்த்தர் உங்களைக் காலுான்றுச் செய்வார்.

அ. கழுத்தைக் கொடுத்தவர்கள்

ஆக்கில்லா தம்பதியர் மிக உன் னதமான ஆவிக்குரிய ஜீவிதம் மாத்திரமல்ல. எந்த சூழ்நிலையிலும் நிலைகுலையா விசுவாத்துடனும் தடுமாறா பரிசுத்தத்துடனும் தடம் புரளா தரிசனத்திலும் வாழ்ந்ததை எண்ணிப்பார்த்த பொழுது என் உள்ளம் உவகை கொண்டு உண்னத்தைத் துதித்தது.

இந்த நிலைக்குக் காரணமென்ன? மாளா-மாறா கிருபை இவர்களுக்குக் கிட்ட காரணம் என்ன என்பதை யோசித்துப் பார்த்தபொழுது, ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனை என் பிதா கனம்பண்ணுவார் என்ற வசனமே பதிலாக என் சிந்தையில் பளிச்சிட்டது.

ஆம் இளம் விசுவாசிகளான இவர்களின் வாழ்வை உற்றுப்பாருங்கள். விசுவாசிகள் என்ற முதல்படியிலேயே நின்றுவிடாமல், மிழனெரிகள் - உடன் ஊழியர்கள் என்று பல்வேறுபடிகளில் முன்னேறி மகத்துவமான ஊழியத்தை நிறைவேற்றினார்கள்.

சிலர் அரசு உத்தியோகத்தை ஆயுள் முழுவதும் செய்துவிட்டு உனக்கு வயதாகிவிட்டது என்று அரசாங்கமே பணி ஓய்வு கொடுத்த பிறகு Full Time (முழுநேர) ஊழியத்திற்கு வந்து விட்டேன் என்று சொல்வது போல (கோபித்துக் கொள்ளாதீர்கள்) இவர்கள் சொல்லாமல் முழு வாழ்வையும் முழு பிரயாசத்தையும் கர்த்தருக்கென கொடுத்துவிட்டனர்.

பவுலின் தொடர்பு கொரிந்துவில் இவர்களுக்கு உண்டாயிற்று. அப்பொழுதே பவுலை ஏற்றுக் கொண்டு அவனுக்கு ஊழியம் செய்தார்கள். கர்த்தர் அதைக் கவனித்துப் பார்த்தார். அதனால் அவர் களை ஆயிரங்களுக்கு ஆச்சர்வாதமாக மாற்றினார்.

ஊழியங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். இதில் பரிசுத்தவான்களுக்குச் செய்கிற ஊழியம் மிகச் சிறப்பானது. பழைய ஏற்பாட்டைக் கவனித்துப் பாருங்கள். பரிசுத்தவான் களுக்குப் பணிவிடை செய்தவர்கள். அவர்களின் தலைவர்களைவிட மிக உண்ணத்தாக ஊழியம் செய்து பிரகாசித்து ஒளிவிட்டனர்.

மோசேக்கு உதவிக்காரனாக இருந்த யோசுவா கானானில் பிரவேசித்தான். கானானை இஸ்ரவேலருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான்.

எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த எலிசா இரட்டிப்பான வரம்பெற்று அற்புதங்களை இருமடங்கு செய்தது மாத்திரமல்ல, அவனது இறப்பிற்குப் பின் சுவக் குழியிலிருந்த அவனது எலும்புகள் கூட அற்புதங்கள் செய்திருக்கிறது.

எலியின் கீழிருந்த பிள்ளையான் டானா கிய சாமுவேல் எலிக் குப் பின் னால் இஸ்ரவேலரை நியாயந்தீர்த்தது மாத்திரமல்ல. சவுல்-தாவீது என்னும் இராஜாக் களை அபிஷேகம் பண்ணுவித்த தீர்க்கதுரிசியாகவும் திகழ்ந்தான்.

புதிய ஏற்பாட்டில் பரிசுத்தவான் களுக்குச் செய்யப்படும் ஊழியங்களைக் குறித்து மிகவும்

முக்கியப்படுத்தி எழுதியிருப்பது மிகவும் கவனிக்கபட வேண்டிய ஒன்று.

ஸ்தேவான் வீட்டார் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்து இருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள் (1 கொரி 16 : 15) என்று பவுல் எழுதியிருப்பதைக் கவனியுங்கள்.

எபிரெயர் 6 : 10-இல் நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்துவினாலும் செய்து வருவதினாலும் தமது நாமத்திற் காகக் காண் பித்த அன் புள் எ பிரயாசத் தையும் மறந் துவிடுவதற்கு தேவன் அநீதியுள்ளவர்ல்லவே என்று எழுதப்பட்டுள்ளது.

பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்வதை தமது நாமத்திற்குக் காண்பிக்கிற அன்பின் பிரயாசம் என்று ஆவியானவர் எழுதியிருப்பதைப் பார்த்தீர்களா! ஊழியம் செய்யப் பிரயாசப்படுங்கள்.

ஆக்கில்லா பிரிஸ்கில்லாளைக் குறித்துப் பவுல் எழுதுகிறபோது என் பிராண்னுக் காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள் என்று ரோமர் 16 : 2 இல் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு எனக்குள் கேள்விக் குறிகள் அதிகம் எழும்பினதுண்டு.

பவுல், ஊழியத்தில் அல்லது சர்ரத்தில் பிராண்னுக்கு சேதம் வரும் அளவிற்கு ஏதோ ஒரு காரியம் நடந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வேளையில் தான் ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லானும் தங்கள் கழுத்தைக் (சர்ர பிரயாசத்தை) கொடுத்து அவரை ஆற்றித் தேற்றியிருப்பார்கள் என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

யூத மார்க்கத்துத் தலைவர்கள் - பிரிந்து போன ஊழியர்கள் - ரோம அரசு அலுவலர்கள் எனப்பல்வேறு கூட்டத்தினரால் உபத்திரவங்கள் - கட்டுகள் - இக்கட்டுகள் பவலுக்கு வந்தது. இவைகளில் இந்த ஆக்கில்லா குடும்பத்தினர் தோள் கொடுத்து (கழுத்தை) தாங்கிக் காத்தனர்.

பிரியமானவர் களே! பரிசுத்தவான் களின் துண்பத்தை தனது துண்பமாக ஏற்று செயல்படும் உள்ளம் நமக்குத் தேவை. ஒருவன் இரட்சிக்கப்படும் போதே இந்த வேட்கை சுபாவம் அவன் உள்ளத்தில் வர வேண்டும்.

பிலிப்பு பட்டணத்து சிறைச் சாலை அதிகாரி விசுவாசத்துக்குள் நுழைந்த உடனேயே ஞானஸ்நானம் பெறும் முன்னரோ, சரியான ஆவிகிரியை செய்தது. அதனால் அவன் அன்று இராத்திரியிலேயே பவுல் சீலா ஆகியோரின் காயங் களைக் கட்டினான். ஞானஸ்நானம் பெற்ற பின்னரோ வீட்டிற்கு அழைத்துச் சென்று போஜனங்கொடுத்து உபசரித்தான்.

போஜனம் கொடுப்பது மாத்திரமல்ல ஊழியர்களின் சர்ரப்பிரகாரமான தேவைகளை சந்தித்து அவர்களுக்குப் பணிவிடை செய்வது எத்துணை பாக்கியம் தெரியுமா! ஆதி சபையில் அதிகமானோர் இப்படிப்பட்ட அரிய சேவை செய்துள்ளனர்.

பிலேமோனுக்குப் பவுல் எழுதுகிறபோது சுவிசேஷத்தின் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியர்கள் செய்யும்படி உமக்கு பதிலாக அவனை (ஒநேசிமு) என்னிடத்தில் வைத்துக் கொள் எ வேண்டும். (பிலேமோன் 13) என்றிருந்தேன்.

நன்றாகக் கவனித்துப் பாருங்கள். உமக்கு பதிலாக என்ற வார்த்தையிலிருந்து பவுலுக்குப் பிலேமோன் பணிவிடை ஊழியம் செய்தார் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். இதனால் தான் பவுல் சகோதரனே பரிசுத்தவான் கருடைய உள் எங்கள் உம்மாலே இளைப்பாறியது என்று (பிலேமோன் 7) எழுதியிருக்கிறார்.

ஆக்கில்லா தம்பதியினர் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு மாத்திரமல்ல, அப்பொல்லோ போன்ற தேவ மனிதர்களுக்கும் சர்வப் பிரகாரமான ஊழியத்தினையும் பணிவிடையையும் செய்திருக்கிறார்கள். நீங்களும் அப்படியே செய்யுங்கள். நீங்கள் உங்கள் சபை ஊழியருக்கும் பரிசுத்தவான் கருக்கும் செய்யும் ஊழியத்தை மறந்து விடுவதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.

நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல், மனிதர் புகழ் வேண்டும் என்பதற்காக அல்ல, தேவனுக்குச் செய்கிறோம் என்ற எண்ணத்தில் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்யுங்கள்.

ஆ. ஊழியத்தில் உடன்பங்காளிகள்

அப்போஸ்தலனாகிய பவுல் ஆக்கில்லா பிரிஸ்கில்லாளை வாழ்த்தும் போது என் உடன் வேலையாட்களாகிய ஆக்கில்லா பிரிஸ்கில்லாளை வாழ்த்துங்கள் என்று ரோமார் 16 : 3 இல் எழுதியிருப்பதைப் பாருங்கள். இவர் பரிசுத்தவான்களுக்கு ஊழியர்களுக்கு மாத்திரமல்ல பரிசுத்தவான் களோடு ஊழியம் செய்தது குறிப்பிடத்தக்கது.

நாம் காலாகாலமாக விசுவாசிகளாக களிமண் பொம்மைகள் போல் வாளா இருப்பது தேவனின் சித்தமல்ல. நாம் எழுந்து கர்த்தருக்கென்று ஊழியர்கள் செய்தல் அவசியம்.

இருவேளைக் கர்த்தர் நம்மை முழுநோப் பணிக்கு அழைக்காமலிருக்கலாம். ஆனால் நாம் ஊழியம் செய்வதை எந்நானும் தேவன் தடுப்பதில்லை.

ஆதி சபையில் பவுலின் மிஷனேரி ஊழியத்தில் முக்கியத் துணையாக ஆக்கில்லா தம்பதியினர் திகழ்ந்தனர்.

பவுல் கொரிந்துவிலிருந்து சீரியர் தேசத்திற்குப் போகும் போது (அப் 18 : 18) இவர்களும் உடன் சென்றார்கள். மட்டுமா? அவர்களை எபேசுவிலே விட்டு விட்டு (அப் 18 : 24) பவுல் மற்ற இடத்திற்கு ஊழியம் செய்யச் சென்றாலும் இவர்கள் ஊழியத்தைத் தொடர்ந்தார்கள்.

அங்கு இவர்கள் தங்கிக் கர்த்தருடைய ஊழியத்தைத் தொடர்ந்த போதுதான் அப்பொல்லோவைச் சந்தித்தனர். அதன் பிறகும் இவர்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தரின் ஊழியத்தைச் செய்தார்கள்.

மல்கியா 3 : 18 ஜி வாசித்துப் பாருங்கள். ஊழியம் செய்தவனுக்கும் செய்யாதவனுக்குமுள்ள வித்தி யாசத்தைத் திரும்பக் காண்பீர்கள். திரும்பக் காண்பீர்கள் என்ற வார்த்தையை சிந்தியுங்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்தால் இம்மையிலும் ஆசீவாதம் உண்டு. அவர் வருகையிலும் ஆசீவாதம் உண்டு.

நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் கர்த்தருக்கு ஊழியம் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள். உங்களால் செய்யமுடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் வாசம் செய்யும் பகுதியிலேயே சிறுவர்களுக்கான ஞாயிறு பள்ளியை நீங்கள் ஏன் துவக்கக் கூடாது? வாரத்தில் ஒரு நாள் பெண்களாகக்கூடி உபவாச ஜெபத்தை ஏன் நடத்தக் கூடாது? நீங்கள் பணிபுரியும் வேலை ஸ் தலத்தில் ஒய்வு நேர ஜெபக் குழுவை ஏன் ஏற்படுத்துக்கூடாது? ஒரு புது இடத்தைத் தெரிவு செய்து வாரத்தில் ஒருநாள் ஒரு சுவிசேஷக் கூட்டத்தை ஏன் நடத்தக்கூடாது?

இவைகளும் ஊழியந்தான். உங்கள் சபைப் போதகரைச் சந்தியுங்கள் உங்கள் ஊழிய வாஞ்சலையை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பாரத்தை உங்களுக்கு கர்த்தர் கொடுத்துள்ள வரத்தை அவரிடம் விளக்கி அவரின் ஆலோசனையின் படி உங்கள் திராணிக்குத் தக்கதாய் ஊழியம் செய்யுங்கள்.

அறுவடை மிகுதி ஆளோ இல்லை என்று பாடுவது நல்லது தான். ஆனால் பாடிக் கொண்டே நமக்கு அருள்ப்படுகிற வாய்ப்பைப் பயன்படுத்தி கர்த்தரின் இராஜ்ஜியத்திற்குள் ஆத்துமாக்களைக் கொண்டு வாருங்கள்.

பெரிய ஊழியம் செய்ய வேண்டும் என்று வாஞ்சியுங்கள். ஆனால் பெரிய ஊழியாக மக்கள் புகழ் வேண்டும் என்று நினையாதிருங்கள்.

அநேகத் திருச் சபைப் போதகர் கள் தங்கள் விசுவாசிகளைப் பயன்படுத்துவதற்கு விரும்புவதில்லை.

காரணம் பெரிய ஊழியம் செய்ய வேண்டும் என்று விரும்புவதை விட பெரியவனாக நாம் பலரால் மதிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணம் அநேகரில் மலிந்திருப்பதே.

உங்கள் வேலையைச் செய்யுங்கள். எந்தப் பிரதிபலனும், புகழ் மாலையும் எதிர்பாராமல் செய்யுங்கள். பிதாவானவர் உங்களைக் கணப்படுத்துவார்.

ஆக்கில்லா தம்பதியர் பவலோடு இருந்து உடன் ஊழியம் செய்தது மாத்திரமல்ல இனம், பணம் யாவற்றையும் விட்டு மின்னரிகளாய்ச் சென்று புதிய இடங்களில் சபைகளை பெலப்படுத்தினது குறிப்பிடப்பட வேண்டியதும் பாராட்டப்பட வேண்டியதுமான ஒன்று. இந்த ஊழிய ஆவி வாஞ்சை உங்களில் உண்டாக வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன்.

இ. சபையின் தூண்கள்

அவர்களைப் பற்றி நான் மாத்திரம் அல்ல புறஜாதியரில் உண்டான சபையாகெரல் லாரும் நன்றியறிதலுள்ளவர்களாய் இருக்கிறார்கள் (ரோமர் 16 : 4) என்று பவுல் எழுதியிருப்பதைப் பாருங்கள்.

முதலாம் நூற்றாண்டில் புறஜாதிகளின் சபை முழுவதிலும் இந்த ஆக்கில்லா பிரிஸ்கில்லாளின் பங்கும் உழைப்பும் பெரிதாக இருந்திருக்கிறது. இது சாதாரண ஈடுபாடாக இருக்க முடியாது. நன்றியறிதலுக்கு உரித்தான் மிகப்பெரிய ஈடுபாடு இவர்கள் கொண்டு இருந்தார்கள்.

சிறப்பாக இவர்கள் யூதர் கள் மத்தியில் தங்கள் ஊழியத்தை வரையறுத்துக் கொள்ளாமல் புறஜாதிகளில்

தோன் றிய சபைகளுக்குச் செய்த உதவியும் ஊழியரும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

சபைகள் இன்றைய அளவில் ஒரு வித ஆட்கொள்ளி நோயால் பிடிக்கப்பட்டு இருப்பது வேதனைக்குரியதே. ஒரு காலத்தில் எவை எவை கிறிஸ் தவத்திலும் சபையிலும் கிடையாது என்று மேன்மைபாராட்டினோமோ அவைகளையே மேன்மையாக வைத்து தற்போது ஊழியங்களை நடத்துவது வேதனைக்குரிய ஒன்று மாத்திரமல்ல வெட்கப்பட வேண்டியதுமாகும்.

ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லானும் பறஜாதிகளை தேடிப் போனார்கள். நவீன் கால சீஷர் களோ சொந்த ஜாதியை தேடிப் போகிறார்கள். இன்று ஒரு ஊழியனின் அல்லது ஆத்துமாவின் அழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கிலும் அவன் என்ன ஜாதி என்று கண்டுபிடித்து ஊழியம் செய்யும் எனத்தனமான செயல் பெருகி வருவது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.

இதில் ஊழியர்களும் விலக்கல்ல என்பதை நான் கைதுரியமாக எழுத விரும்புகிறேன். சில பிரசங்கிமார்களைக் கூட்டத்திற்கு அழைக்கும் போது கூட அழைத்தவர் என்ன ஜாதி என்று கண்டறிந்த பின்னரே தேதி கொடுக்கிறார்கள்.

அவர் நம்ம ஆளுப்பா கொஞ்சம் கைதுாக்கி விடுங்கள் என்று பரிந்துரை கூட வழங்குவதைப் பார்த்து இருக்கிறேன். பவுல் தான் பறஜாதிகள் இடத்திற்குப் போக அழைக்கப்பட்டேன் என்று வெளியரங்கமாய் சொல்லி ஜாதிக்கட்டை உடைத்தெறிந்து பறஜாதிகளின் அப்போஸ்தலனாய்த் திகழ்ந்தது போலவே அவனால்

வழிநடத்தப்பட்ட ஆக்கில்லா பிரிஸ்கில்லானும் பறஜாதிகளின் சபையை நேசித்து சேவை புரிந்துனர்.

இன்றைய சபைகளை சீரழிக்கும் எஃ்டஸ் நோயைக் காட்டிலும் கொடிதான ஜாதி வெறியை சபை தகர்த்து எறிந்து ஆவியினால் இசைவாய்க் கட்டப்பட்ட சபையாய் நிலைநிற்க விசவாசிகள் விருப்புடன் ஜூபிக்க வேண்டும். போராட வேண்டும்.

தங்களைத் தந்தது மாத்திரமல்ல, தங்கள் பொருளைத் தந்தது மாத்திரமல்ல, தங்களுக்குண்டான யாவற் றையும் கர்த்தரின் ஊழியத்திற்கு சந்தோஷமாய்க் கொடுத்தார்கள். ஆம் தேவனுடைய சபை கூடிவர தங்கள் சொந்த வீட்டையும் திறந்து கொடுத்த தேவபுத்திரர் இவர்கள்.

ஆக்கில்லா - பிரிஸ்கில்லானும் தங்கள் வீட்டிலே கூடிவருகிற சபையோடுங்கூட கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள் என்ற வார்த்தைப் பாருங்கள் (1 கொரி 16 : 19)

ஆதி சபை வளர்வதற்கு தங்களையும், தங்கள் வேலையையும், தங்கள் வீட்டையும் தியாகம் செய்து தங்களை ஜீவனுள்ள தேவனுக்கு மெழுகுதிரிகள் போல் தியாகத்திற்கு ஒப்புக் கொடுத்த இவர்களைப் போல் வேறு குடும்பத்தை வேதத்தில் கண்டுபிடிக்க முடியாது.

முடிவு வரை தேவ அன்பில் தேவ ஊழியத்தில் நிலைத்து செழித்து வாழ்ந்த இவர்களை நோக்கிப் பாருங்கள். தூரத்தப்படுதல் - அந்திய தேசம் - பாடுகள் இப்படி பல வந்து போதும் பரிசுத்தவான்களுக்குப்

பணிவிடை, உடன் ஊழியம், சபைக்கு சேவை என எல்லாவிதத்திலும் குறையாத வாழ்வை நடத்தியது எத்துணை மகிழை.

எனக்கு அன்பானவர்களே! ஏதோ இரட்சிக்கப் பட்டோம் - வாழ்கிறோம் என்று வாழ்வது வாழ்வல்ல. நமக்கு ஒரு இலக்கு வேண்டும் - நமது அழைப்பைக் குறித்த நிச்சயம் வேண்டும். தேவன் எதற்காக அழைத்தாரோ அதையே பிடித்துக் கொண்டு பாரமானதைப் பின்னாகத் தள்ளி தேவனுக்காக வாழ்ந்திடல் வேண்டும்.

ஆக்கில்லா - பிரிஸ்கில்லாளைக் குறித்து வேதக்தில் ஐந்தே இடங்களில் மட்டும் குறிப்பு வருகிறது. ஆனால் அதற்குப் பின்னால் மறைந்து கிடக்கும் அவர்களின் பிரயாசங்கள் ஆயிரக்கணக்கானவை.

இந்தக் கடைசிக் கால ஊழியர்களையும் விசுவாசிகளையும் சமுதாய, குடும்ப, ஆவிக்குரிய, ஊழியப்பாதையில், ஆக்கில்லா - பிரிஸ்கில்லாளைப் போல் வாழ்வு செய்ய தேவன் அபிஷேகத்தை ஊற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் - ஜெபிக்கிறேன்.

துன்பத்தில் துவளாதவர்களாய்
இசைந்த உள்ளங்களாய்
கழுகுக்கு ஒப்பாய்
திருவசனத்தில் தேறினவர்களாய்
உபசரிப்பில் உயர்ந்தோராய்
கர்த்தருக்கு அர்ப்பணித்தவர்களாய்
வாழுங்கள் வளருங்கள் - வாழ்த்துக்கள்.

ஆசிரியரின் நூல்கள்

1. வளமான பிரசங்கி
2. ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது?
3. என் தாசனாகிய யோபு
4. இயேசு கிறிஸ்துவும் அந்திக்கிறிஸ்துவும்
5. ஆத்தும் ஆதாயம் செய்வது எப்படி?
6. இயேசு வந்த வீட்டில்!
7. ஆசாரியனின் உதடுகள் (நிறுத்தப்பட்டது)
8. காலங்களும் யுகங்களும்
9. பயனள்ள பிரசங்கக் குறிப்புகள்
10. இயேசுவின் வருகை எங்கே? எப்போது? எப்படி?
11. தேனும் பாலும்
12. தானியேல் தீர்க்கதுரிசியும், தீர்க்கத் தரிசனமும்
13. பரிசத்த ஆவியும் பற்பல பாழையும்
14. திருச்சபையைக் கட்டி எழுப்புவது எப்படி?
15. சத்தியமாவது என்ன?
16. ஆக்கில்லா பிரிஸ்கில்லாள்
17. எஸ்தர்
18. என் தாசனாகிய தாவீது
19. முன்று முற்பிதாக்கள்
20. நெகேமியா
21. நான் உன்னை விடுவிப்பேன்
22. பேயோரின் குமரனாகிய பிலேயாம்
23. அப்போஸ்தலனாகிய பவுல்
24. இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை
25. கோதுமை மணியாகிற ஸ்தேவான்

26. நீங்கள் இராஜீக ஆசாரியர்கள்
27. என் தாசனாகிய மோசே
28. குணசாலியான ரூத்
29. மகிழமையின் சூடாரமும் மறைந்துள்ள சுத்தியங்களும்
30. முதலாம் உயிர்த்தெழுதலும் ஆயிர வருட அரசாட்சியும்
31. நூனின் குமாரனாகிய யோசவா
32. விசுவாச வீரனாகிய யெப்தா
33. எக்ஸீசியா
34. சமயத்திற்கேற்ற பிரசங்க குறிப்புகள்
35. சிங்கத்தை கிழித்து சிம்சோன்.
36. அன்புக்குரிய அப்போஸ்தலர்
37. எலியா
38. தெளிவூட்டும் தேன் துளிகள்
39. முற்றிலும் ஜெயம் பெறுவோம்
40. பிரசங்கிப்போர்க்கு என் ஆலோசனைகள்
41. நீங்கள் தாழ்ச்சி அடைவதில்லை
42. தீர்க்கதுரிசியாகிய எலிசா
43. பராக்கிரமசாலியாகிய கிதியோன்
44. தெய்வீக பிரசங்க குறிப்புகள்
45. அனல் மூட்டும் பிரசங்க குறிப்புகள்
46. ஆவியானவரும் அப்போஸ்தல நடபடிகளும்,
47. ஆத்தும் ஆதாயகருக்கு என் ஆலோசனைகள்
48. பொருத்தமான பொற்பழங்கள்
49. கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோன்
50. பிரியமுள்ள பிலேமோன
- 51. உத்தமனாகிய எஸ்றா

52. திருமறைக்கு ஓர் அறிமுகம்
53. போதகர் கையேடு
54. சிறுமைப்பட்டவளின் சிநேகிதி
55. உச்சிதமான பிரசங்க குறிப்புகள்
56. அப்போஸ்தலனாகிய அந்திரேயா
57. இயேசுவின் வருக்கையின் அடையாளங்கள்
58. யோனா தீர்க்கதுரிசி
- 59.எடுத்துக் கொள்ளப்பட்ட ஏனோக்கு
- 60.ஆறுதலின் மகன் பர்னபா
- 61.நான் கடந்து வந்த பாதை
- 62.பொற்குவியல்
- 63.பூர்வத்திலுள்ள ஸ்திரீகள்

விண்ணக அப்பம்

அன்பார்ந்தவர்களே,
 போதகர். கிறிஸ்டோபர் அவர்களின் புத்தகங்கள் படிக்க இயலாதோருக்காகவும், பார்வையற்றவர்களுக்காகவும் ஆடியோ வடிவில் வளரியிடப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போதகர், கிறிஸ்டோர் அவர்களின் புத்தகங்கள் ஆடியோ வடிவில் விரைவில் கிடைக்கப் பற உங்கள் ஜெபத்தினாலும், கரத்தினாலும் தாங்குங்கள்.

அலுவலக தொடர்பு எண் : 94888 56323

இப்படிக்கு,
 Pr. அலைக்ஸ் தினகரன்

